

SEC/FILING/BSE-NSE/2024-25/68A-B

To,

National Stock Exchange of India Limited

Exchange Plaza,5th Floor,

Plot No. C/1,G Block,

Bandra- Kurla Complex,

Bandra (East), Mumbai – 400 051

Scrip Code: SHRIRAMFIN

BSE Limited P. J. Towers, Dalal Street,

Fort, Mumbai – 400 001 Scrip Code : 511218

Date: 03/05/2024

Dear Sir/Madam,

Ref: Transfer of dividend and Equity Shares of Shriram Finance Limited ("the Company") to Investor Education and Protection Fund Account.

Sub: Newspaper Advertisement - Compliance under Regulation 30 and Regulation 47 (1) (d) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") Publication of Notice.

Pursuant to Regulation 30 and Regulation 47(1)(d) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we submit herewith a copy of the advertisement published today i.e. May 03, 2024 as a public notice in all editions of the following newspapers for transfer of unclaimed dividend and equity shares of the Company to Investor Education and Protection Fund Account:-

- i) Financial Express (English Language) and
- ii) Makkal Kural (Tamil Language).

You are requested to take the above information on record.

Thanking you,
Yours faithfully,
for Shriram Finance Limited

U Balasundararao Company Secretary and Compliance Officer

Encl: A/a

Shriram Finance Limited

(Formerly known as Shriram Transport Finance Company Limited)

FINANCIAL EXPRESS

- In view of the above parameters, the Offer Price of ₹95/- (Rupees Ninety Five Only) per Equity Share, being higher than the highest price of the above parameters, is justified in terms of Regulation 8(2) of SEBI (SAST) Regulations.
- As on the date of this DPS, there has been no corporate action in the Target Company warranting adjustment of relevant price parameters under Regulation 8(9) of the SEBI (SAST) Regulations. The Offer Price may be adjusted by the Acquirers, in consultation with the Manager, in the event of any corporate action(s) such as issuances pursuant to rights issue, bonus issue, stock consolidations, stock splits, payment of dividend, de-mergers, reduction of capital, etc. where the record date for effecting such corporate action(s) falls prior to the 3rd (third) Working Day before the commencement of the Tendering Period, in accordance with Regulation 8(9) of the SEBI (SAST) Regulations.
- As on date of this DPS, there has been no revision in the Offer Price or Offer Size. An upward revision to the Offer Price or to the Offer Size, if any, on account of competing offers or otherwise, may be undertaken by the Acquirers at any time prior to the commencement of 1 (one) Working Day before the commencement of the Tendering Period of this Offer, in accordance with Regulation 18(4) of the SEBI (SAST) Regulations. In case of any revision in the Offer Price or Offer Size, the Acquirers shall (i) make corresponding increases to the escrow amount, as set out in paragraph 2 of Part VI (Financial Arrangements) of this DPS, pursuant to Regulation 17 prior to such revision (ii) make a public announcement in the same newspapers in which DPS has been published; and (iii) simultaneously with the issue of such announcement, inform SEBI, BSE and the Target Company at its registered office of such revision. The revised Offer Price would be paid to all the Public Shareholders whose Equity Shares are accepted under the Open Offer.
- If the Acquirers acquire or agree to acquire, whether by themselves or through persons acting in concert with them, any Equity Shares or voting rights in the Target Company during the offer period, whether by subscription or purchase, at a price higher than the Offer Price, the Offer Price shall stand revised to the highest price paid or payable for any such acquisition in terms of Regulation 8(8) of SEBI (SAST) Regulations. Provided that no such acquisition shall be made after the 3rd (third) Working Day prior to the commencement of the Tendering Period and until the expiry of the Tendering Period.
- If the Acquirers acquire Equity Shares of the Target Company during the period of (26) twenty-six weeks after the Tendering Period at a price higher than the Offer Price, then the Acquirers shall pay the difference between the highest acquisition price and the Offer Price, to all Public Shareholders whose Equity Shares have been accepted in the Open Offer within 60 (sixty) days from the date of such acquisition. However, no such difference shall be paid in the event that such acquisition is made under an Open Offer under the SEBI (SAST) Regulations or pursuant to SEBI (Delisting of Equity Shares) Regulations, 2021 or open market purchases made in the ordinary course on the Stock Exchange, not being negotiated acquisition of Equity Shares of the Target Company whether by way of bulk deals, block deals or in any form.

FINANCIAL ARRANGEMENTS

- Assuming full acceptance, the maximum consideration payable under this Open Offer shall be ₹2,53,30,705/-(Rupees Two Crore Fifty Three Lakh Thirty Thousand Seven Hundred and Five only)
- As a security for the performance of its obligations under Regulation 17 of the SEBI (SAST) Regulations, the Acquirers have opened an Escrow Account with Axis Bank Limited having its registered office at 'Trishul', 3rd Floor, Opp. Samartheshwar Temple, Law Garden, Ellisbridge, Ahmedabad - 380006 and acting through its branch at Broadway Co-operative Society, 1st floor, Dadar TT, Dadar (East), Mumbai- 400 014 (hereinafter referred to as the "Escrow Bank") in the name and style "Lynx Machinery and Commercials Limited - Open Offer - Escrow Account" (the "Escrow Account") pursuant to an Escrow Agreement dated April 24, 2024 entered into by the Manager, the Escrow Bank and the Acquirers ("Escrow Agreement") and have deposited an amount of ₹64.00.000/- (Rupees Sixty Four Lakhs only) being more than 25% of the consideration payable under this Open Offer (assuming full acceptance). Further, fixed deposits shall be created against the aforesaid escrow amount. The Manager to the Open Offer has been authorized by the Acquirers to operate and realize the monies lying to the credit of the Escrow Account, in accordance with the SEBI (SAST) Regulations.
- In case of any upward revision in the Offer Price or Offer Size, a corresponding increase to the escrow amounts as mentioned above shall be made by the Acquirers, prior to effecting such revision, in terms of Regulation 17(2) of the SEBI (SAST) Regulations.
- The Open Offer obligations shall be met by the Acquirers through internal sources and no borrowings from any bank and/ or financial institutions are envisaged. The Acquirers have confirmed that they have adequate financial resources to meet their obligations under the Open Offer and have made firm financial arrangements for financing the acquisition of Equity Shares under the Open Offer, in terms of Regulation 25(1) of the SEBI (SAST) Regulations.
- Mr. I.G. Naik (Membership No.: 034504), Proprietor of M/s I. G. Naik & Company, Chartered Accountants having firm Registration No. 106810W has vide certificate dated April 25, 2024 certified that the Acquirers have adequate financial resources to fulfill all the obligations under the Offer in terms of the SEBI (SAST) Regulations
- Based on the aforesaid financial arrangements and on the confirmation received from the Escrow Bank and the certificate received from Chartered Accountant, the Manager to the Open Offer is satisfied about the ability of the Acquirers to implement the Open Offer in accordance with the SEBI (SAST) Regulations. The Manager to the Open Offer confirms that the firm arrangement for the funds and money for payment through verifiable means are in place to fulfill the Open Offer obligation.

VII. STATUTORY AND OTHER APPROVALS

- As on date of this DPS, to the best of the knowledge of the Acquirers, there are no statutory or other approvals required to complete the Preferential Issue and the Open Offer. If any statutory approvals are required or become applicable prior to completion of the Open Offer, the Offer would be subject to the receipt of such statutory approvals and the Acquirers shall make the necessary applications for such other
- All Public Shareholders, including non-residents holders of Equity Shares, must obtain all requisite approvals required, if any, to tender the Offer Shares (including without limitation, the approval from the RBI) and submit such approvals, along with the other documents required to accept this Offer. In the event such approvals are not submitted, the Acquirers reserve the right to reject such Equity Shares tendered in this Offer. Further, if the holders of the Equity Shares who are not persons resident in India (including non-resident Indians, foreign institutional investors and foreign portfolio investors) had required any approvals (including from the RBI, or any other regulatory body) in respect of the Equity Shares held by them, they will be required to submit such previous approvals, that they would have obtained for holding the Equity Shares, to tender the Offer Shares, along with the other documents required to be tendered to accept this Offer. In the event such approvals are not submitted, the Acquirers reserve the right to reject such Offer Shares. Public Shareholders classified as overseas corporate bodies ("OCB"), if any, may tender the Equity Shares held by them in the Open Offer pursuant to receipt of approval from the RBI under FEMA and the rules and regulations made thereunder. Such OCBs shall approach the RBI independently to seek approval to tender the Equity Shares held by them in the Open Offer.
- Where any statutory approval extends to some but not all the Public Shareholders, the Acquirers shall have the option to make payment to such Public Shareholders in respect of whom no statutory approvals are

- required in order to complete this Offer.
- 4) Subject to the receipt of statutory and other approvals, if any, the Acquirers shall complete all procedures relating to payment of consideration under this Open Offer within 10 (ten) Working Days from the date of expiry of the Tendering Period to those Public Shareholders whose documents are found valid and are in order and are accepted for acquisition by the Acquirers in accordance with Regulation 21 of the SEBI (SAST) Regulations.
- In case of delay in receipt of any statutory or other approval(s) which may be required by the Acquirers, as per Regulation 18(11) of the SEBI (SAST) Regulations, SEBI may, if satisfied that such delay in receipt of any statutory or other approval(s) was not attributable to any willful default, failure or neglect on the part of the Acquirers to diligently pursue such approval(s), grant an extension of time for the purpose of completion of this Open Offer, subject to such terms and conditions as may be specified by SEBI, including payment of interest by the Acquirers to the Public Shareholders whose Offer Shares have been accepted in the Offer, at such rate as may be prescribed by SEBI from time to time, in accordance with Regulations 18(11) and 18(11A) of the SEBI (SAST) Regulations.
- In terms of Regulation 23 of the SEBI (SAST) Regulations, in the event that, for reasons outside the reasonable control of the Acquirers, such other statutory approvals which become applicable prior to completion of the Open Offer are not received, then the Acquirers shall have the right to withdraw the Open Offer. In the event of such a withdrawal of the Open Offer, the Acquirers (through the Manager) shall, within 2 (two) Working Days of such withdrawal, make an announcement of such withdrawal stating the grounds for the withdrawal in accordance with Regulation 23(2) of the SEBI (SAST) Regulations.

VIII. TENTATIVE SCHEDULE OF ACTIVITIES

Activity	Date "	Day
Issue of Public Announcement (PA)	April 25, 2024	Thursday
Publication of Detailed Public Statement in the newspapers	May 03, 2024	Friday
Last date of filing draft Letter of Offer with SEBI	May 10, 2024	Friday
Last date for public announcement for competing offer(s)	May 27, 2024	Monday
Last date for receipts of comments from SEBI on Draft Letter of Offer	June 03, 2024	Monday
Identified Date*	June 05, 2024	Wednesday
Last Date by which Letter of Offer to be electronically dispatched to Public Shareholders whose names appear on the register of members on the Identified Date		Wednesday
Last Date by which the committee of the independent directors of the Target Company shall publish its recommendation	June 14, 2024	Friday
Last date for upward revising the Offer Price and/or the Offer Size	June 19, 2024	Wednesday
Date of publication of Open Offer opening public announcement	June 19, 2024	Wednesday
Date of commencement of Tendering Period ("Offer Opening Date")	June 20, 2024	Thursday
Date of Expiry of Tendering Period ("Offer Closing Date")	July 03, 2024	Wednesday
Last Date of communicating the rejection / acceptance and completion of payment of consideration or refund of Equity Shares to the Public Shareholders	10 10 0 0 0 0 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1	Thursday
Last date for publication of post-Offer public announcement in the newspapers in which this DPS has been published	July 25, 2024	Thursday

the Letter of Offer would be electronically dispatched. It is clarified that all the Public Shareholders of the larget Company (registered or unregistered, except the Acquirers) are eligible to participate in this Open Offer at any time prior to the closure of this Offer.

#The above timelines are indicative (prepared on the basis of timelines provided under the SEBI (SAST)

Regulations) and are subject to receipt of relevant approvals and may have to be revised accordingly.

- IX. PROCEDURE FOR TENDERING THE EQUITY SHARES IN CASE OF NON-RECEIPT OF LETTER OF OFFER
- All the Public Shareholders holding Equity Shares in dematerialized form or physical form, whether registered or unregistered, are eligible to participate in this Open Offer at any time during the Tendering Period of this offer. A Letter of Offer specifying the detailed terms and conditions of this Open Offer along with Form of
- Acceptance-Cum-Acknowledgement will be electronically dispatched to all the Public Shareholders in accordance with the provision of Companies Act, 2013 whose names are appearing in the register of members of the Target Company at the close of business hours on the Identified Date. On receipt of request from any Public Shareholder, a copy of Letter of Offer in physical format shall be provided accordingly. Persons who have acquired Equity Shares but whose names do not appear in the register of members of
- the Target Company on the Identified Date i.e., the date falling on the 10th (tenth) Working Day prior to the commencement of the Tendering Period, or unregistered owners or those who have acquired Equity Shares after the Identified Date, or those who have not received the LOF, may also participate in this Offer. Accidental omission to electronically dispatch the LOF to any person to whom the Open Offer is made or the non-receipt or delayed receipt of the LOF by such person shall not invalidate this Open Offer. The Public Shareholders may also download the LOF from SEBI's website (www.sebi.gov.in) or obtain a copy
- of the same from the Registrar to the Offer (detailed at Part X (Other Information) of this DPS) on providing suitable documentary evidence of holding of the Equity Shares of the Target Company and their folio number. DP identity-client identity, current address and contact details. The Open Offer will be implemented by the Acquirers through stock exchange mechanism made available by BSE in the form of a separate window i.e. the Acquisition Window as provided under the SEBI (SAST)
- ("Master Circular"). BSE shall be the designated stock exchange ("Designated Stock Exchange") for the purpose of tendering Equity Shares in the Open Offer. The Acquirers have appointed Prabhudas Lilladher Private Limited ("Buying Broker") as its broker for the Open Offer through whom the purchases and settlement of Open Offer shall be made. The contact details of

Regulations and SEBI's Master Circular bearing reference number SEBI/HO/CFD/PoD-1/P/CIR/2023/31



Prabhudas Lilladher Private Limited

3rd Floor, Sadhana House, 570, P.B. Marg, Worli, Mumbai - 400 018, Maharashtra, India Tel: 022-6632-2282

E-mail: co@plindia.com; Website: www.plindia.com Contact Person: Mr. Vijay Shah

SEBI Registration No.: INZ000196637 CIN: U67190MH1983PTC029670

- 7) All Public Shareholders who desire to tender their Equity Shares under the Open Offer would have to approach their respective stock brokers ("Selling Broker"), during the normal trading hours of the secondary market during the Tendering Period. A separate Acquisition Window will be provided by the BSE to facilitate placing of sell orders. The Selling
- Brokers can enter orders for investors having Equity Shares in physical and demat form. The Selling Broker would be required to place an order/bid on behalf of the Public Shareholders who wish
- to tender their Equity Shares in the Open Offer using the Acquisition Window of the BSE. In terms of the Master Circular, a lien shall be marked against the Equity Shares tendered in the Offer. Before placing the bid, the concerned Public Shareholder/Selling Broker would be required to mark lien on the tendered Equity Shares. Details of such Equity Shares marked as lien in the demat account of the Public Shareholders shall be provided by the depository to the Clearing Corporation of India Limited ("Clearing Corporation"), by using the settlement number and the procedure prescribed by the Clearing Corporation.
- The cumulative quantity tendered shall be displayed on BSE's website (www.bseindia.com) throughout the trading session at specific intervals by BSE during Tendering Period.

11) In the event the Selling Broker is not registered with BSE, then Public Shareholder can approach any BSE

- registered stock broker and can register themselves by using quick unique client code ("UCC") facility through BSE registered stock broker (after submitting all details as may be required by such BSE registered stock broker in compliance with applicable law). In case the Public Shareholders are unable to register using UCC facility through any other BSE registered broker, Public Shareholders may approach Buying Broker for quidance to place their Bids. The requirement of documents and procedures may vary from broker to broker. 12) As per the provisions of Regulation 40(1) of the SEBI (LODR) Regulations and SEBI's press release dated
- December 03, 2018, bearing reference no. PR 49/2018, requests for transfer of securities shall not be processed unless the securities are held in dematerialised form with a depository with effect from April 01, 2019. However, in accordance with the circular issued by SEBI bearing reference number SEBI/HO/CFD/ CMD1/CIR/P/2020/144 dated July 31, 2020, shareholders holding securities in physical form are allowed to tender shares in an open offer. Such tendering shall be as per the provisions of the SEBI (SAST) Regulations. Accordingly, Public Shareholders holding Equity Shares in physical form as well are eligible to tender their Equity Shares in this Open Offer as per the provisions of the SEBI (SAST) Regulations. Shareholders who wish to offer their physical Equity Shares in the Offer are requested to send their original documents as will be mentioned in the LOF to the Registrar to the Offer so as to reach them no later than the Offer Closing Date. It is advisable to first email scanned copies of the original documents as will be mentioned in the LOF to the Registrar to the Offer and then send physical copies to the address of the Registrar to the Offer as will be provided in the LOF. The process for tendering the Offer Shares by the Public Shareholders holding physical Equity Shares will be separately enumerated in the LOF.
- 13) Upon finalization of the entitlement, only accepted quantity of Equity Shares will be debited from the demat account of the concerned Public Shareholder.
- Equity Shares shall not be submitted or tendered to the Manager, the Acquirers and / or the Target Company. THE DETAILED PROCEDURE FOR TENDERING THE EQUITY SHARES IN THE OPEN OFFER WILL BE AVAILABLE IN THE LETTER OF OFFER, WHICH SHALL BE AVAILABLE ON SEBI'S WEBSITE (WWW.SEBI.GOV.IN).
- OTHER INFORMATION
- The Acquirers accept full responsibility for the information contained in the PA and this DPS (other than as specified in paragraph 2 below) and for the obligations of the Acquirers laid down in SEBI (SAST) Regulations in respect of this Offer.
- All information pertaining to the Target Company, contained in the PA or this DPS has s been compiled from information published or publicly available sources or provided by the Target Company, as the case may be.
- In this DPS, any discrepancy in any table between the total and sums of the amount listed is due to rounding off and/or regrouping.

Registrar to the Open Offer

- In this DPS, all references to "₹" and "Rs" and "INR" are references to the Indian Rupee(s).
- The PA and this DPS would also be available on SEBI's Website at (www.sebi.gov.in) 5)



Link Intime India Private Limited C-101, 1st Floor, 247 Park, L.B.S. Marg, Vikhroli (West), Mumbai - 400 083, Maharashtra, India. Tel: +91 810 811 4949

Email: lynxmachinery.openoffer@linkintime.co.in Website: www.linkintime.co.in Contact Person: Pradnya Karanjekar SEBI Registration No.: INR000004058 CIN: U67190MH1999PTC118368

PL Capital Markets Private Limited

Corporate Office: 6th Floor, Tower 2B.

ISSUED BY MANAGER TO THE OPEN OFFER



South Annex, One World Centre, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai - 400 013, Maharashtra Tel: +91 22 6632 2222/+91 22 6632 2352 E-mail: lynxopenoffer@plindia.com Website: www.plindia.com Contact Person: Radha Kirthivasan/ Wincy Nadar

SEBI Registration No.: MB/INM000011237 CIN: U65190MH2007PTC169741

For and on behalf of the Acquirers:

Pradyumna Jajodia	Padmanabh Jajodia	Devang Jajodia
Sd/-	Sd/-	Sd/-

Date: May 2, 2024 Place: Mumbai

reli@nce

Sr.No. Particulars

Total Income from Operations

Net Profit / (Loss) for the period before Tax

(before Exceptional and/or Extraordinary items)

Net Profit / (Loss) for the period before Tax

(after Exceptional and/or Extraordinary items)

Net Profit / (Loss) for the period after Tax

(after Exceptional and/or Extraordinary tems).

Total Comprehensive Income for the period

Other Comprehensive Income (after tax)]

Reserves (excluding Revaluation Reserve)

Outstanding Redeemable Preference Shares

(for continuing and discontinuing operations)

Earnings per share on Equity Shares of ₹10 /- each

Securities Premium Account.

Capital Redemption Reserve Debenture Redemption Reserve

Debt Service Coverage Ratio

BSE Limited i.e. www.bseindia.com.

3 There were no exceptional or extraordinary items.

Interest Service Coverage Ratio

Net worth (Equity)

Cutstanding Debt

Debt Equity Ratio

2. Diluted

12

13

[Comprising Profit / (Loss) for the period (after tax) and

Paid-up equity share capital (Face Value of ₹ 10 /- Each)

FINANCIAL

Bharat Rasayan Limited egd. Office: 1501, Vikram Tower, Rajendra Place, New Delhi - 110008.

CIN: L24119DL1989PLC036264

mail: investors.brl@bharatgroup.co.in Website: www.bharatgroup.co.in NOTICE is hereby given, pursuant to Regulations 29, 30 & 43 read with Regulations 33 & 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (Listing Regulations), that a meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Thursday, May 30

results of the Company for the quarter and year ended March 31, 2024. The said Notice may be accessed on the Company's website at https://www.bharatgroup.co.in and may also be accessed on the Listed Stock Exchange website at https://www.nseindia.com.

2024, inter-alia, to consider and approve the standalone & consolidated audited financial

Further, the Trading Window of the Company shall remain closed from May 2, 2024 to June 1, 2024 (both days inclusive) for the specified persons in terms of Code of Conduct of the Company to regulate, monitor and report of trading in Company's securities by insiders framed under the SEBI (Prohibition of Insider Trading) Regulations, 2015.

For BHARAT RASAYAN LIMITED

(NIKITA CHADHA) New Delhi, May 2, 2024. Company Secretary

RELIANCE FINANCIAL LIMITED

Registered. Office: 11th Floor, R - Tech IT Park, Nirion Compound, Western Express Highway,

Goregaon (East), Mumbai - 400063 I CIN: U65990MH2005PLC155675 Statement of Audited Financial Results for the Quarter and Year Ended March 31, 2024

(Regulation 52(8) read with Regulation 52 (4) of the SEBI (Listing Obligations and

Disclosure Requirements) Regulations, 2015 (Listing Regulations)

A RELIANCE CAPITAL COMPANY

(It in thousands except per share detail

March 31, 2024 March 31, 2023 March 31, 2024

Unaudited

87,405

47,259

47,259

47,176

46,037

241,579

741,016

368,421

980,298

209.081

120,919

0.44

1.95

1.95

NA.

NA.

NA.

For and on behalf of the Board of Directors of

RELIANCE FINANCIAL LIMITED

Year Ended

Audited

157,944

84,722

84,722

39,239

39,072

241,579

780,255

368,421

.019,369

65,615

130

0.06

1.62

1.62

NA.

NA.

NA

Quarter Ended

Unaudited

54,995

28,490

28,490

(13,687)

(12.944)

241,579

780,255

368,421

1.019,369

65,615

130

0.06

(0.57)

(0.57)

NA.

NA.

M/s. TEGA INDUSTRIES LIMITED

Registered Office: Godrej Waterside, Tower II, Office No. 807, 8th floor, Block DP-5, Salt Lake Sector V, Bidhannagar, Kolkata, West Bengal 700 091 TO WHOMSOEVER IT MAY CONCERN

PUBLIC NOTICE

the Buying Broker are as mentioned below:

NOTICE is hereby given that the certificate(s) for the under mentioned securities of the Company has/have been lost/misplaced and the holder[s] of the said securities / applicant[s] has/have applied t the Company to issue duplicate certificate(s). ame of the holder of Folio Face

Shares	No[s]	Value	10000000	Number[s]		nber[s]	No of
	2010.2021	(Rs.)	Start	End	Start	End	Shares
Padam Prakash Gupta	0110	10	287	288	184158	184357	200
			1533	1533	4541861	4544260	2400
						Total	2600

Any person who has any claim in respect of the said share certificate(s) should lodge such claim with

the Company or its Registrar and Transfer Agents M/s, Link Intime India Private Limited, 247 Park, C-101, 1s Floor, L. B. S. Marg, Vikhroli (W) Mumbai-400083. TEL: 8108116767 within 15 days of publication of th notice after which no daim will be entertained and the Company shall proceed to issue with the Duplicat Share Certificate(s). Place: Kolkata (Padam Prakash Gupta)

Date: 03.05.2024 Name[s] of the holder[s] /Legal Claiman

'IMPORTANT" Whilst care is taken prior to

acceptance of advertising copy, it is not possible to verify its contents. The Indian Express (P) Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals advertising in its newspapers or Publications. We therefore recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any

manner whatsoever.



RAMKRISHNA FORGINGS LIMITED

CIN No:L74210WB1981PLC034281 Regd. Office: 23 Circus Avenue, Kolkata - 700017 Phone: 033-4082 0900/ 033-7122 0900, Fax: 033-4082 0998

Email: secretarial@ramkrishnaforgings.com, Website:www.ramkrishnaforgings.com Extract of Statement of the Consolidated Audited Financial Results for the

Quarter and year ended March 31, 2024 (All amounts in INR Lakhs, unless otherwise stated) Consolidated SI. Quarter - Ended PARTICILI ARS Year Ended

NA	PARTICULARS		Quarter - Lilu	Teal Lilueu		
No.		March 31, 2024 (Audited)	December 31, 2023 (Unaudited)	March 31, 2023 (Audited)	March 31, 2024 (Audited)	March 31, 2023 (Audited)
1	Total Income from Operations	1,02,326.49	1,05,779.10	89,164.17	3,95,488.26	3,19,289.5
2	Profit for the year before tax	12,825.71	11,735.77	10,644.92	45,905.41	37,443.82
3	Profit for the year after tax	9,384.90	8,686.19	6,845.20	34,143.52	24,810.84
4	Total Comprehensive Income for the year [Comprising Profit/(Loss) for the year (after tax) and other		0.050.00	0.700.00	00 000 50	04.740.00
-	Comprehensive Income (after tax)]	8,944.18	8,652.99	6,726.30	33,603.53	24,719.08
5	Paid-up Equity Share Capital (Face Value of ₹ 2/- per share)	3,615.52	3,615.52	3,197.79	3,615.52	3,197.79
6	Earnings per Equity Share (EPS) (₹) (Face value per share ₹ 2/- each)					
	- Basic (₹)	5.19*	5.02*	4.28*	20.27	15.52
-	- Diluted (₹)	5.19*@	5.02*	4.25*#	20.09#@	15.43#

@ after considering impact of employees stock option plan (ESOP)

Place: Kolkata

Date: May 02, 2024

- Notes: These above results is an extract of the detailed format of Consolidated Audited Financial Results for the Quarter

after considering impact of share warrants

- and year ended March 31, 2024 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Standalone and Consolidated Audited Financial Results for the Quarter and year ended March 31, 2024 are available on the company's website i.e. www.ramkrishnaforgings.com and the website of BSE Limited and National Stock Exchange of India Limited i.e. www.bseindia.com and www.nseindia.com respectively. 2 The above Audited Consolidated Financial Results have been reviewed by the Audit Committee and thereafter
- approved by the Board of Directors of the Holding Company at their respective meetings held on May 02, 2024. The Statutory Auditors have expressed an unmodified audit opinion on these results. 3 The Board of Directors of the Holding Company has recommended an interim dividend of ₹1/- per equity shares of
- face value of ₹ 2/- each.

4 Information on Standalone Audited Financial figures for the Quarter and year ended March 31, 2024 -

1			Quarter - En	Year Ended		
No.	PARTICIDARS	March 31, 2024 (Audited)	December 31, 2023 (Unaudited)	March 31, 2023 (Audited)	March 31, 2024 (Audited)	March 31, 2023 (Audited)
1	Revenue from Operation	88,616.29	90,287.67	83,539.77	3,48,960.75	3,00,099.86
2	Profit Before Tax	11,988.02	11,016.02	10,231.34	43,653.35	35,564.66
3	Profit After Tax	8,729.97	8,225.73	6,681.79	32,606.93	23,559.21
4	Total Comprehensive Income for the year [Comprising		· ·			
ı	Profit for the year (after tax) and other Comprehensive					
L	Income (after tax)]	8,355.07	8,192.89	6,545.78	32,133.52	23,445.02

On behalf of the Board of Ramkrishna Forgings Limited

Naresh Jalan (Managing Director) DIN: 00375462

SHRIRAM FINANCE LIMITED

(Formerly known as Shriram Transport Finance Company Limited) Corporate Identity No. (CIN) L65191TN1979PLC007874

Regd. Office: Sri Towers, Plot No.14A, South Phase, Industrial Estate, Guindy, Chennai - 600 032. Tamil Nadu. India. Tel: +91 44 4852 4666 I Fax: +91 44 4852 5666.

Website: www.shriramfinance.in Email ID: iepfclaims@shriramfinance.in

NOTICE TO SHAREHOLDERS

This Notice is published pursuant to the provisions of Section 124(5) and Section 124(6) of the Companies Act, 2013 ('the Act') read along with the Investor Education and Protection Fund (IEPF) Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 (IEPF Rules) issued by Ministry of Corporate Affairs and subsequent amendment thereto.

As per the IEPF Rules, all shares in respect of which dividend has not been paid or claimed by the shareholders of Shriram Finance Limited ("the Company") (formerly known as Shriram Transport Finance Company Limited) and erstwhile Shriram City Union Finance Limited (SCUF) for seven consecutive vears shall be credited to demat Account of the IEPF Authority by way of corporate action. All the underlying shares in respect of which the dividend has remained unclaimed for seven consecutive years i.e. from the Final Dividend for the Financial Year 2016-17onwards, will also be transferred to IEPF Authority and the due date for such transfer is August 04, 2024. For details of those shares, the shareholders may refer the Company's website http://www.shriramfinance.in under the 'Investor' section. Individual notices are sent to the respective shareholders at their registered addresses informing them about the due dates for transfer of unclaimed dividend to IEPF Authority. Accordingly, the concerned shareholders of the Company and SCUF are requested to make an application to the Company/Company's Registrar and Share Transfer Agent (contact details are given in last para of this Notice) by Thursday, July 25, 2024 for claiming the unpaid Final dividend for the Financial Year 2016-17 onwards so that their shares are not transferred to the IEPF Authority. No claim shall lie against the Company in respect of unclaimed dividend and corresponding shares transferred to IEPF Authority pursuant to the said IEPF Rules. Shareholders may note that both the unclaimed dividend and shares once transferred to the IEPF Authority can be claimed from the IEPF Authority after following the procedures prescribed under the IEPF Rules (refer the IEPF website http://www.iepf.gov.in).

In case the Company does not receive any communication from the concerned shareholders by Thursday, July 25, 2024, the Company shall credit those shares to the demat account of IEPF Authority as per procedures stipulated in the IEPF Rules. Kindly note that all future benefits like dividends arising on such shares would also be transferred to IEPF Authority.

For any queries on the above matter, shareholders are requested to contact Mr. Dnyandev Choudhary at Telephone No.022 - 4095 9558 or Mr. Vinay Patil at Telephone No.022 - 4095 95 42 email: iepfclaims@shriramfinance.in or Company's Registrar and Share Transfer Agent, M/s.Integrated Registry Management Services Private Limited Ms. Anusha N / Ms. R. Meenakshi at Unit: Shriram Finance Limited, 2nd Floor, "Kences Towers" No.1 Ramakrishna Street, North Usman Road, T. Nagar, Chennai-600 017. Telephone No.: +91-44-28140801 to 28140803 Fax: +91-44-28142479; email: einward@integratedindia.in.

> For Shriram Finance Limited sd/-

Place: Mumbai

Place: Mumbai Date: May 02, 2024. financialexp.epapr.in

www.bseindia.com and the Company's website i.e. http://reliancefinancial.co.in/

1. The above is an extract of the detailed format of quarter and year ended financial results filed with the Stock

2 For the other line items referred in Regulation 52 (4) of the SEBI (Listing Obligations and Discloure Requirements)

Regulations, 2015, the pertinent disclosures have been made to BSE Limited and can be accessed on the website of

Exchange under Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Regulations, Regulations, 2015).

The full format of the guarter ended financial results are available on the website of BSE Limited i.e.

Lav Chaturvedi Director DIN: 02859336

Date: May 02, 2024

U Balasundararao Company Secretary & Compliance Officer

CHENNAI/KOCHI

FINANCIAL EXPRESS

- In view of the above parameters, the Offer Price of ₹95/- (Rupees Ninety Five Only) per Equity Share, being higher than the highest price of the above parameters, is justified in terms of Regulation 8(2) of SEBI (SAST) Regulations.
- As on the date of this DPS, there has been no corporate action in the Target Company warranting adjustment of relevant price parameters under Regulation 8(9) of the SEBI (SAST) Regulations. The Offer Price may be adjusted by the Acquirers, in consultation with the Manager, in the event of any corporate action(s) such as issuances pursuant to rights issue, bonus issue, stock consolidations, stock splits, payment of dividend, de-mergers, reduction of capital, etc. where the record date for effecting such corporate action(s) falls prior to the 3rd (third) Working Day before the commencement of the Tendering Period, in accordance with Regulation 8(9) of the SEBI (SAST) Regulations.
- As on date of this DPS, there has been no revision in the Offer Price or Offer Size. An upward revision to the Offer Price or to the Offer Size, if any, on account of competing offers or otherwise, may be undertaken by the Acquirers at any time prior to the commencement of 1 (one) Working Day before the commencement of the Tendering Period of this Offer, in accordance with Regulation 18(4) of the SEBI (SAST) Regulations. In case of any revision in the Offer Price or Offer Size, the Acquirers shall (i) make corresponding increases to the escrow amount, as set out in paragraph 2 of Part VI (Financial Arrangements) of this DPS, pursuant to Regulation 17 prior to such revision (ii) make a public announcement in the same newspapers in which DPS has been published; and (iii) simultaneously with the issue of such announcement, inform SEBI, BSE and the Target Company at its registered office of such revision. The revised Offer Price would be paid to all the Public Shareholders whose Equity Shares are accepted under the Open Offer.
- If the Acquirers acquire or agree to acquire, whether by themselves or through persons acting in concert with them, any Equity Shares or voting rights in the Target Company during the offer period, whether by subscription or purchase, at a price higher than the Offer Price, the Offer Price shall stand revised to the highest price paid or payable for any such acquisition in terms of Regulation 8(8) of SEBI (SAST) Regulations. Provided that no such acquisition shall be made after the 3rd (third) Working Day prior to the commencement of the Tendering Period and until the expiry of the Tendering Period.
- If the Acquirers acquire Equity Shares of the Target Company during the period of (26) twenty-six weeks after the Tendering Period at a price higher than the Offer Price, then the Acquirers shall pay the difference between the highest acquisition price and the Offer Price, to all Public Shareholders whose Equity Shares have been accepted in the Open Offer within 60 (sixty) days from the date of such acquisition. However, no such difference shall be paid in the event that such acquisition is made under an Open Offer under the SEBI (SAST) Regulations or pursuant to SEBI (Delisting of Equity Shares) Regulations, 2021 or open market purchases made in the ordinary course on the Stock Exchange, not being negotiated acquisition of Equity Shares of the Target Company whether by way of bulk deals, block deals or in any form.

FINANCIAL ARRANGEMENTS

- Assuming full acceptance, the maximum consideration payable under this Open Offer shall be ₹2,53,30,705/-(Rupees Two Crore Fifty Three Lakh Thirty Thousand Seven Hundred and Five only)
- As a security for the performance of its obligations under Regulation 17 of the SEBI (SAST) Regulations, the Acquirers have opened an Escrow Account with Axis Bank Limited having its registered office at 'Trishul', 3rd Floor, Opp. Samartheshwar Temple, Law Garden, Ellisbridge, Ahmedabad - 380006 and acting through its branch at Broadway Co-operative Society, 1st floor, Dadar TT, Dadar (East), Mumbai- 400 014 (hereinafter referred to as the "Escrow Bank") in the name and style "Lynx Machinery and Commercials Limited - Open Offer - Escrow Account" (the "Escrow Account") pursuant to an Escrow Agreement dated April 24, 2024 entered into by the Manager, the Escrow Bank and the Acquirers ("Escrow Agreement") and have deposited an amount of ₹64,00,000/- (Rupees Sixty Four Lakhs only) being more than 25% of the consideration payable under this Open Offer (assuming full acceptance). Further, fixed deposits shall be created against the aforesaid escrow amount. The Manager to the Open Offer has been authorized by the Acquirers to operate and realize the monies lying to the credit of the Escrow Account, in accordance with the SEBI (SAST) Regulations.
- 3) In case of any upward revision in the Offer Price or Offer Size, a corresponding increase to the escrow amounts as mentioned above shall be made by the Acquirers, prior to effecting such revision, in terms of Regulation 17(2) of the SEBI (SAST) Regulations.
- The Open Offer obligations shall be met by the Acquirers through internal sources and no borrowings from any bank and/ or financial institutions are envisaged. The Acquirers have confirmed that they have adequate financial resources to meet their obligations under the Open Offer and have made firm financial arrangements for financing the acquisition of Equity Shares under the Open Offer, in terms of Regulation 25(1) of the SEBI (SAST) Regulations.
- Mr. I.G. Naik (Membership No.: 034504), Proprietor of M/s I. G. Naik & Company, Chartered Accountants having firm Registration No. 106810W has vide certificate dated April 25, 2024 certified that the Acquirers have adequate financial resources to fulfill all the obligations under the Offer in terms of the SEBI (SAST) Regulations
- Based on the aforesaid financial arrangements and on the confirmation received from the Escrow Bank and the certificate received from Chartered Accountant, the Manager to the Open Offer is satisfied about the ability of the Acquirers to implement the Open Offer in accordance with the SEBI (SAST) Regulations. The Manager to the Open Offer confirms that the firm arrangement for the funds and money for payment through verifiable means are in place to fulfill the Open Offer obligation.

VII. STATUTORY AND OTHER APPROVALS

- As on date of this DPS, to the best of the knowledge of the Acquirers, there are no statutory or other approvals required to complete the Preferential Issue and the Open Offer. If any statutory approvals are required or become applicable prior to completion of the Open Offer, the Offer would be subject to the receipt of such statutory approvals and the Acquirers shall make the necessary applications for such other
- All Public Shareholders, including non-residents holders of Equity Shares, must obtain all requisite approvals required, if any, to tender the Offer Shares (including without limitation, the approval from the RBI) and submit such approvals, along with the other documents required to accept this Offer. In the event such approvals are not submitted, the Acquirers reserve the right to reject such Equity Shares tendered in this Offer. Further, if the holders of the Equity Shares who are not persons resident in India (including non-resident Indians, foreign institutional investors and foreign portfolio investors) had required any approvals (including from the RBI, or any other regulatory body) in respect of the Equity Shares held by them, they will be required to submit such previous approvals, that they would have obtained for holding the Equity Shares, to tender the Offer Shares, along with the other documents required to be tendered to accept this Offer. In the event such approvals are not submitted, the Acquirers reserve the right to reject such Offer Shares. Public Shareholders classified as overseas corporate bodies ("OCB"), if any, may tender the Equity Shares held by them in the Open Offer pursuant to receipt of approval from the RBI under FEMA and the rules and regulations made thereunder. Such OCBs shall approach the RBI independently to seek approval to tender the Equity Shares held by them in the Open Offer.
- Where any statutory approval extends to some but not all the Public Shareholders, the Acquirers shall have the option to make payment to such Public Shareholders in respect of whom no statutory approvals are

- required in order to complete this Offer.
- Subject to the receipt of statutory and other approvals, if any, the Acquirers shall complete all procedures relating to payment of consideration under this Open Offer within 10 (ten) Working Days from the date of expiry of the Tendering Period to those Public Shareholders whose documents are found valid and are in order and are accepted for acquisition by the Acquirers in accordance with Regulation 21 of the SEBI (SAST) Regulations.
- In case of delay in receipt of any statutory or other approval(s) which may be required by the Acquirers, as per Regulation 18(11) of the SEBI (SAST) Regulations, SEBI may, if satisfied that such delay in receipt of any statutory or other approval(s) was not attributable to any willful default, failure or neglect on the part of the Acquirers to diligently pursue such approval(s), grant an extension of time for the purpose of completion of this Open Offer, subject to such terms and conditions as may be specified by SEBI, including payment of interest by the Acquirers to the Public Shareholders whose Offer Shares have been accepted in the Offer. at such rate as may be prescribed by SEBI from time to time, in accordance with Regulations 18(11) and 18(11A) of the SEBI (SAST) Regulations.
- In terms of Regulation 23 of the SEBI (SAST) Regulations, in the event that, for reasons outside the reasonable control of the Acquirers, such other statutory approvals which become applicable prior to completion of the Open Offer are not received, then the Acquirers shall have the right to withdraw the Open Offer. In the event of such a withdrawal of the Open Offer, the Acquirers (through the Manager) shall, within 2 (two) Working Days of such withdrawal, make an announcement of such withdrawal stating the grounds for the withdrawal in accordance with Regulation 23(2) of the SEBI (SAST) Regulations. VIII. TENTATIVE SCHEDULE OF ACTIVITIES

Activity	Date "	Day
Issue of Public Announcement (PA)	April 25, 2024	Thursday
Publication of Detailed Public Statement in the newspapers	May 03, 2024	Friday
Last date of filing draft Letter of Offer with SEBI	May 10, 2024	Friday
Last date for public announcement for competing offer(s)	May 27, 2024	Monday
Last date for receipts of comments from SEBI on Draft Letter of Offer	June 03, 2024	Monday
Identified Date*	June 05, 2024	Wednesday
Last Date by which Letter of Offer to be electronically dispatched to Public Shareholders whose names appear on the register of members on the Identified Date		Wednesday
Last Date by which the committee of the independent directors of the Target Company shall publish its recommendation	June 14, 2024	Friday
Last date for upward revising the Offer Price and/or the Offer Size	June 19, 2024	Wednesday
Date of publication of Open Offer opening public announcement	June 19, 2024	Wednesday
Date of commencement of Tendering Period ("Offer Opening Date")	June 20, 2024	Thursday
Date of Expiry of Tendering Period ("Offer Closing Date")	July 03, 2024	Wednesday
Last Date of communicating the rejection / acceptance and completion of payment of consideration or refund of Equity Shares to the Public Shareholders	July 18, 2024	Thursday
Last date for publication of post-Offer public announcement in the newspapers in which this DPS has been published	July 25, 2024	Thursday

the Letter of Offer would be electronically dispatched. It is clarified that all the Public Shareholders of the Target Company (registered or unregistered, except the Acquirers) are eligible to participate in this Open Offer at any time prior to the closure of this Offer.

#The above timelines are indicative (prepared on the basis of timelines provided under the SEBI (SAST) Regulations) and are subject to receipt of relevant approvals and may have to be revised accordingly.

- IX. PROCEDURE FOR TENDERING THE EQUITY SHARES IN CASE OF NON-RECEIPT OF LETTER OF OFFER All the Public Shareholders holding Equity Shares in dematerialized form or physical form, whether registered or unregistered, are eligible to participate in this Open Offer at any time during the Tendering Period of this offer.
- A Letter of Offer specifying the detailed terms and conditions of this Open Offer along with Form of Acceptance-Cum-Acknowledgement will be electronically dispatched to all the Public Shareholders in accordance with the provision of Companies Act, 2013 whose names are appearing in the register of members of the Target Company at the close of business hours on the Identified Date. On receipt of request from any Public Shareholder, a copy of Letter of Offer in physical format shall be provided accordingly.
 - Persons who have acquired Equity Shares but whose names do not appear in the register of members of the Target Company on the Identified Date i.e., the date falling on the 10th (tenth) Working Day prior to the commencement of the Tendering Period, or unregistered owners or those who have acquired Equity Shares after the Identified Date, or those who have not received the LOF, may also participate in this Offer. Accidental omission to electronically dispatch the LOF to any person to whom the Open Offer is made or the non-receipt or delayed receipt of the LOF by such person shall not invalidate this Open Offer.
- The Public Shareholders may also download the LOF from SEBI's website (www.sebi.gov.in) or obtain a copy of the same from the Registrar to the Offer (detailed at Part X (Other Information) of this DPS) on providing suitable documentary evidence of holding of the Equity Shares of the Target Company and their folio number. DP identity-client identity, current address and contact details.
- The Open Offer will be implemented by the Acquirers through stock exchange mechanism made available by BSE in the form of a separate window i.e. the Acquisition Window as provided under the SEBI (SAST) Regulations and SEBI's Master Circular bearing reference number SEBI/HO/CFD/PoD-1/P/CIR/2023/31 ("Master Circular"). BSE shall be the designated stock exchange ("Designated Stock Exchange") for the purpose of tendering Equity Shares in the Open Offer.
- The Acquirers have appointed Prabhudas Lilladher Private Limited ("Buying Broker") as its broker for the Open Offer through whom the purchases and settlement of Open Offer shall be made. The contact details of the Buying Broker are as mentioned below:



Prabhudas Lilladher Private Limited 3rd Floor, Sadhana House, 570, P.B. Marg, Worli, Mumbai - 400 018, Maharashtra, India

Tel: 022-6632-2282

E-mail: co@plindia.com; Website: www.plindia.com Contact Person: Mr. Vijay Shah SEBI Registration No.: INZ000196637

CIN: U67190MH1983PTC029670

- All Public Shareholders who desire to tender their Equity Shares under the Open Offer would have to approach their respective stock brokers ("Selling Broker"), during the normal trading hours of the secondary market during the Tendering Period.
- A separate Acquisition Window will be provided by the BSE to facilitate placing of sell orders. The Selling Brokers can enter orders for investors having Equity Shares in physical and demat form.
- The Selling Broker would be required to place an order/bid on behalf of the Public Shareholders who wish to tender their Equity Shares in the Open Offer using the Acquisition Window of the BSE. In terms of the Master Circular, a lien shall be marked against the Equity Shares tendered in the Offer. Before placing the bid, the concerned Public Shareholder/Selling Broker would be required to mark lien on the tendered Equity Shares. Details of such Equity Shares marked as lien in the demat account of the Public Shareholders shall be provided by the depository to the Clearing Corporation of India Limited ("Clearing Corporation"), by using the settlement number and the procedure prescribed by the Clearing Corporation.
- 10) The cumulative quantity tendered shall be displayed on BSE's website (www.bseindia.com) throughout the trading session at specific intervals by BSE during Tendering Period.
- 11) In the event the Selling Broker is not registered with BSE, then Public Shareholder can approach any BSE registered stock broker and can register themselves by using quick unique client code ("UCC") facility through BSE registered stock broker (after submitting all details as may be required by such BSE registered stock broker in compliance with applicable law). In case the Public Shareholders are unable to register using UCC facility through any other BSE registered broker, Public Shareholders may approach Buying Broker for guidance to place their Bids. The requirement of documents and procedures may vary from broker to broker. 12) As per the provisions of Regulation 40(1) of the SEBI (LODR) Regulations and SEBI's press release dated
 - December 03, 2018, bearing reference no. PR 49/2018, requests for transfer of securities shall not be processed unless the securities are held in dematerialised form with a depository with effect from April 01, 2019. However, in accordance with the circular issued by SEBI bearing reference number SEBI/HO/CFD/ CMD1/CIR/P/2020/144 dated July 31, 2020, shareholders holding securities in physical form are allowed to tender shares in an open offer. Such tendering shall be as per the provisions of the SEBI (SAST) Regulations. Accordingly, Public Shareholders holding Equity Shares in physical form as well are eligible to tender their Equity Shares in this Open Offer as per the provisions of the SEBI (SAST) Regulations. Shareholders who wish to offer their physical Equity Shares in the Offer are requested to send their original documents as will be mentioned in the LOF to the Registrar to the Offer so as to reach them no later than the Offer Closing Date. It is advisable to first email scanned copies of the original documents as will be mentioned in the LOF to the Registrar to the Offer and then send physical copies to the address of the Registrar to the Offer as will be provided in the LOF. The process for tendering the Offer Shares by the Public Shareholders holding physical Equity Shares will be separately enumerated in the LOF.
- 13) Upon finalization of the entitlement, only accepted quantity of Equity Shares will be debited from the demat account of the concerned Public Shareholder.
- Equity Shares shall not be submitted or tendered to the Manager, the Acquirers and / or the Target Company. THE DETAILED PROCEDURE FOR TENDERING THE EQUITY SHARES IN THE OPEN OFFER WILL BE AVAILABLE IN THE LETTER OF OFFER, WHICH SHALL BE AVAILABLE ON SEBI'S WEBSITE (WWW.SEBI.GOV.IN).
- OTHER INFORMATION
- The Acquirers accept full responsibility for the information contained in the PA and this DPS (other than as specified in paragraph 2 below) and for the obligations of the Acquirers laid down in SEBI (SAST) Regulations in respect of this Offer.
- All information pertaining to the Target Company, contained in the PA or this DPS has s been compiled from information published or publicly available sources or provided by the Target Company, as the case may be.
- 3) In this DPS, any discrepancy in any table between the total and sums of the amount listed is due to rounding off and/or regrouping.
- In this DPS, all references to "₹" and "Rs" and "INR" are references to the Indian Rupee(s).
- The PA and this DPS would also be available on SEBI's Website at (www.sebi.gov.in)

Registrar to the Open Offer



C-101, 1st Floor, 247 Park, L.B.S. Marg, Vikhroli (West), Mumbai - 400 083, Maharashtra, India. Tel: +91 810 811 4949 Email: lynxmachinery.openoffer@linkintime.co.in Website: www.linkintime.co.in Contact Person: Pradnya Karanjekar SEBI Registration No.: INR000004058 CIN: U67190MH1999PTC118368

Link Intime India Private Limited

ISSUED BY MANAGER TO THE OPEN OFFER PL Capital Markets Private Limited



Corporate Office: 6th Floor, Tower 2B, South Annex, One World Centre, Senapati Bapat Marg. Lower Parel. Mumbai - 400 013. Maharashtra Tel: +91 22 6632 2222/+91 22 6632 2352 E-mail: lynxopenoffer@plindia.com Website: www.plindia.com Contact Person: Radha Kirthiyasan/ Wincy Nadar SEBI Registration No.: MB/INM000011237

CIN: U65190MH2007PTC169741

For and on behalf of the Acquirers:

Pradyumna Jajodia	Padmanabh Jajodia	Devang Jajodia		
Sd/-	Sd/-	Sd/-		

Date: May 2, 2024 Place: Mumbai

Bharat Rasayan Limited

Regd. Office: 1501, Vikram Tower, Rajendra Place, New Delhi - 110008, CIN: L24119DL1989PLC036264 mail: investors.brl@bharatgroup.co.in Website: www.bharatgroup.co.in

NOTICE is hereby given, pursuant to Regulations 29, 30 & 43 read with Regulations 33 & 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (Listing Regulations), that a meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Thursday, May 30 2024, inter-alia, to consider and approve the standalone & consolidated audited financia results of the Company for the quarter and year ended March 31, 2024. The said Notice may be accessed on the Company's website at

Exchange website at https://www.nseindia.com. Further, the Trading Window of the Company shall remain closed from May 2, 2024 to June 1, 2024 (both days inclusive) for the specified persons in terms of Code of Conduct of the Company to regulate, monitor and report of trading in Company's securities by

https://www.bharatgroup.co.in and may also be accessed on the Listed Stock

insiders framed under the SEBI (Prohibition of Insider Trading) Regulations, 2015. For BHARAT RASAYAN LIMITED (NIKITA CHADHA)

New Delhi, May 2, 2024. Company Secretary

PUBLIC NOTICE M/s. TEGA INDUSTRIES LIMITED

Registered Office: Godrej Waterside, Tower II, Office No. 807, 8th floor, Block DP-5, Salt Lake Sector V, Bidhannagar, Kolkata, West Bengal 700 091 TO WHOMSOEVER IT MAY CONCERN


NOTICE is hereby given that the certificate(s) for the under mentioned securities of the Company has/have been lost/misplaced and the holder[s] of the said securities / applicant[s] has/have applied to the Company to issue duplicate certificate(s).

Shares	No[s]	Value	1.00.00.00	Number[s]		nciwe iber[s]	No of
	ACADICOS.	(Rs.)	Start	End	Start	End	Shares
Padam Prakash Gupta	0110	10	287	288	184158	184357	200
	1.01.00.000		1533	1533	4541861	4544260	2400
						Total	2600

Any person who has any claim in respect of the said share certificate[s] should lodge such claim with the Company or its Registrar and Transfer Agents M/s, Link Intime India Private Limited, 247 Park, C-101, 1s Floor, L. B. S. Marg, Vikhroli (W) Mumbai-400083. TEL: 8108116767 within 15 days of publication of thi notice after which no claim will be entertained and the Company shall proceed to issue with the Duplicat Share Certificate(s) Place: Kolkata (Padam Prakash Gupta)

"IMPORTANT"

acceptance of advertising copy, it is not possible to verify its contents. The Indian Express (P) Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals advertising in its newspapers or Publications. We therefore recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any



manner whatsoever.



RELIANCE

FINANCIAL

A RELIANCE CAPITAL COMPANY

RELIANCE FINANCIAL LIMITED Registered, Office: 11th Floor, R - Tech IT Park, Nirton Compound, Western Express Highway, Goregaon (East), Mumbai - 400063 I CIN: U65990MH2005PLC155675

Statement of Audited Financial Results for the Quarter and Year Ended March 31, 2024

(Regulation 52(8) read with Regulation 52 (4) of the SEBI (Listing Obligations and

Disclosure Requiremental Regulations, 2015 (Listing Regulations).

		Quete	Quarter Ended		
Sr.No.	Particulars	March 31, 2024	March 31, 2023	March 31, 2024	
	Principle Section 1	Unaudited	Unaudited	Audited	
1	Total Income from Operations	54,995	87,405	157,944	
Z	Net Profit / (Loss) for the period before Tax (before Exceptional and/or Extraordinary items)	28,490	47,259	84,722	
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	28,490	47,259	84,722	
46	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	(13,687)	47,176	39,239	
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(12,944)	46,037	39,072	
6	Paid-up equity share capital (Face Value of ₹ 10 /- Each)	241,579	241,579	241,579	
7	Reserves (excluding Revaluation Reserve)	780,255	741,016	780,255	
В	Securities Premium Account	368,421	388,421	368,421	
9	Net worth (Equity)	1,019,369	980,298	1,019,369	
10	Outstanding Debt	65,615	209,061	65,615	
11	Outstanding Redeemable Preference Shares	130	120,919	130	
12	Debt Equity Ratio	0.06	0.44	0.06	
13	Earnings per share on Equity Shares of ₹10 /- each (for continuing and discontinuing operations)				
	1. Basic	(0.57)	1.95	1.62	
	2. Diluted	(0.57)	1.96	1.62	
14	Capital Redemption Reserve	(2)	.07	983	
15	Debenture Redemption Reserve	NA.	NA	NA.	
16	Debt Service Coverage Ratio	NA.	NA.	NA.	
95		7.0333		(4023)	

1. The above is an extract of the detailed format of quarter and year ended financial results filed with the Stock. Exchange under Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarter ended financial results are available on the website of BSE Limited i.e. www.bseindia.com and the Company's website i.e. http://reliancefinancial.co.in/

2 For the other line items referred in Regulation 52 (4) of the SEBI (Listing Obligations and Discloure Requirements). Regulations, 2015, the pertinent disclosures have been made to BSE Limited and can be accessed on the website of BSE Limited i.e. www.bseindla.com.

3. There were no exceptional or extraordinary items.

financialexp.epapr.in

17 Interest Service Coverage Ratio

Place: Mumbai

Date: May 02, 2024.

For and on behalf of the Board of Directors of RELIANCE FINANCIAL LIMITED

Lav Chaturvedi Director DIN: 02859338

Place: Mumbai

Date: May 02, 2024

Date: 03.05.2024

SHRIRAM FINANCE LIMITED

(Formerly known as Shriram Transport Finance Company Limited) Corporate Identity No. (CIN) L65191TN1979PLC007874

Regd. Office: Sri Towers, Plot No.14A, South Phase, Industrial Estate, Guindy, Chennai - 600 032, Tamil Nadu, India.

Tel: +91 44 4852 4666 I Fax: +91 44 4852 5666. Website: www.shriramfinance.in Email ID: iepfclaims@shriramfinance.in

Name[s] of the holder[s] /Legal Claimant

NOTICE TO SHAREHOLDERS

This Notice is published pursuant to the provisions of Section 124(5) and Section 124(6) of the Companies Act, 2013 ('the Act') read along with the Investor Education and Protection Fund (IEPF) Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 (IEPF Rules) issued by Ministry of Corporate Affairs and subsequent amendment thereto.

As per the IEPF Rules, all shares in respect of which dividend has not been paid or claimed by the shareholders of Shriram Finance Limited ("the Company") (formerly known as Shriram Transport Finance Company Limited) and erstwhile Shriram City Union Finance Limited (SCUF) for seven consecutive years shall be credited to demat Account of the IEPF Authority by way of corporate action. All the underlying shares in respect of which the dividend has remained unclaimed for seven consecutive years i.e. from the Final Dividend for the Financial Year 2016-17onwards, will also be transferred to IEPF Authority and the due date for such transfer is August 04, 2024. For details of those shares, the shareholders may refer the Company's website http://www.shriramfinance.in under the 'Investor' section. Individual notices are sent to the respective shareholders at their registered addresses informing them about the due dates for transfer of unclaimed dividend to IEPF Authority. Accordingly, the concerned shareholders of the Company and SCUF are requested to make an application to the Company/Company's Registrar and Share Transfer Agent (contact details are given in last para of this Notice) by Thursday, July 25, 2024 for claiming the unpaid Final dividend for the Financial Year 2016-17 onwards so that their shares are not transferred to the IEPF Authority. No claim shall lie against the Company in respect of unclaimed dividend and corresponding shares transferred to IEPF Authority pursuant to the said IEPF Rules. Shareholders may note that both the unclaimed dividend and shares once transferred to the IEPF Authority can be claimed from the IEPF Authority after following the procedures prescribed under the IEPF Rules (refer the IEPF website http://www.iepf.gov.in).

In case the Company does not receive any communication from the concerned shareholders by Thursday, July 25, 2024, the Company shall credit those shares to the demat account of IEPF Authority as per procedures stipulated in the IEPF Rules. Kindly note that all future benefits like dividends arising on such shares would also be transferred to IEPF Authority.

For any queries on the above matter, shareholders are requested to contact Mr. Dnyandev Choudhary at Telephone No.022 - 4095 9558 or Mr. Vinay Patil at Telephone No.022 - 4095 95 42 email: iepfclaims@shriramfinance.in or Company's Registrar and Share Transfer Agent, M/s.Integrated Registry Management Services Private Limited Ms. Anusha N / Ms. R. Meenakshi at Unit: Shriram Finance Limited, 2nd Floor, "Kences Towers" No.1 Ramakrishna Street, North Usman Road, T. Nagar, Chennai-600 017. Telephone No.: +91-44-28140801 to 28140803 Fax: +91-44-28142479; email: einward@integratedindia.in.

For Shriram Finance Limited

U Balasundararao Company Secretary & Compliance Officer



RAMKRISHNA FORGINGS LIMITED

CIN No:L74210WB1981PLC034281 Regd. Office: 23 Circus Avenue, Kolkata - 700017 Phone: 033-4082 0900/ 033-7122 0900, Fax: 033-4082 0998,

Email: secretarial@ramkrishnaforgings.com, Website:www.ramkrishnaforgings.com Extract of Statement of the Consolidated Audited Financial Results for the

Quarter and year ended March 31, 2024 '(All amounts in INR Lakhs, unless otherwise stated) SI. Quarter - Ended Year Ended **PARTICULARS** No. March March December March March 31, 2024 31, 2023 31, 2023 31, 2024 31, 2023 (Audited) (Audited) (Audited) (Audited) (Unaudited) Total Income from Operations 1,05,779.10 89,164.17 3,95,488.26 3,19,289.5 1,02,326.49 45,905.41 2 Profit for the year before tax 12,825.71 11,735.77 10,644.92 37,443.82 3 Profit for the year after tax 9,384.90 8,686.19 6,845.20 34,143.52 24,810.84 4 Total Comprehensive Income for the year [Comprising Profit/(Loss) for the year (after tax) and other 8,652.99 6,726.30 33,603.53 24,719.08 Comprehensive Income (after tax)] 8,944.18 5 Paid-up Equity Share Capital (Face Value of ₹ 2/- per share) 3,615.52 3,615.52 3,197.79 3,615.52 3,197.79 6 Earnings per Equity Share (EPS) (₹) (Face value per share ₹ 2/- each) - Basic (₹) 5.19* 4.28 15.52 5.02 20.27 4.25*# Diluted (₹) 5.19*@ 5.02 20.09#@ 15.43#

Notes:

* not annualised

after considering impact of share warrants

@ after considering impact of employees stock option plan (ESOP)

- These above results is an extract of the detailed format of Consolidated Audited Financial Results for the Quarter and year ended March 31, 2024 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Standalone and Consolidated Audited Financial Results for the Quarter and year ended March 31, 2024 are available on the company's website i.e. www.ramkrishnaforgings.com and the website of BSE Limited and National Stock Exchange of India Limited
- i.e. www.bseindia.com and www.nseindia.com respectively. 2 The above Audited Consolidated Financial Results have been reviewed by the Audit Committee and thereafter approved by the Board of Directors of the Holding Company at their respective meetings held on May 02, 2024. The Statutory Auditors have expressed an unmodified audit opinion on these results.

3 The Board of Directors of the Holding Company has recommended an interim dividend of ₹1/- per equity shares of

face value of ₹ 2/- each. 4 Information on Standalone Audited Financial figures for the Quarter and year ended March 31, 2024 -

Quarter - Ended Year Ended SI. March December March March March **PARTICULARS** No. 31, 2023 31, 2024 31, 2023 31, 2024 31, 2023 (Audited) (Unaudited) (Audited) (Audited) (Audited) 83,539.77 3,00,099.86 Revenue from Operation 88,616.29 90,287.67 3,48,960.7 Profit Before Tax 35,564.66 11,988.02 11,016.02 10,231.34 43,653.35 Profit After Tax 6,681.79 32,606.93 23,559.21 8,729.97 8,225.73 Total Comprehensive Income for the year [Comprising Profit for the year (after tax) and other Comprehensive 6,545.78 32,133.52 23,445.02 Income (after tax)] 8,355.07 8,192.89

> On behalf of the Board of Ramkrishna Forgings Limited Naresh Jalan

Place: Kolkata (Managing Director) Date: May 02, 2024 DIN: 00375462

ஏல அறிவிப்பு

Street, Thiruvalleswarar Nagar

Chennai-40 என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2022 முதல் 31.03.2023 முடிய காலளவில் அடகு

வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள்

13.05.2024 அன்று காலை 11 மணியளவில் நெ.89/54. வள்ளலார் கொ. கோடம்பாக்கம். சென்னை - 600

தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா

Sanbandam Street, Perambur

Chennai-11 என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2022 முதல்

31.03.2023 முடிய காலளவில் அடகு

வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள்

17.05.2024 அன்று காலை 11 மணியளவில் நெ.89/54, வள்ளலார்

தெரு,கோடம்பாக்கம்,சென்னை–600

தாலுக்கா, வட்டாட்சியர் அல்லத துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா

ஆ**கஷீனியர்ஸ்** ஏலம் போடுவார்

Maruthi Bankers, 13A, Avvai
Shannugam Salai, Triplicane,

Chennai-5 என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2022 முதல்

வசய நாள 01.01.2022 முதல் 31.12.2022 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கன்

13.05.2024 அன்று காலை 10 மணியளவில் **நெ**.89/54, **வள்ளலார்**

தெரு,கோடம்பாக்கம்,சென்னை–600 024 என்ற விலாசத்தில் எழும்பூர்

தாலுக்கா. வட்டாட்சியர் அல்லத துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா

V.Gold Pawn Broker, 3, North Road, West C.I.T.Nagar,

Chennai-35 என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2020 முதல்

31.12.2021 முடிய காலளவில் அட்கு வைக்கப்பட்டு காலங்கடந்துப்

வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் 14.05.2024 அன்று காலை 11 மணியளவில் நெ.89/54, வள்ளலார்

தெரு.கோடம்பாக்கம்,சென்னை–600

துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா

T.Narayanlal Sirvi, 13A, Avvai
Shanmugam Salai, Triplicane,

Chennai-5 என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2022 முதல்

31.12.2022 முடிய காலளவில் அட்கு வைக்கப்பட்டு காலங்கடந்தும்

வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள்

13.05.2024 அன்று நண்பகல் 12 மணியளவில் நெ.89/54. வள்ளலா

தெரு.கோடம்பாக்கம்,சென்னை-600

துணை வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில்,

S.Ajeeth Kumar Jain, 30/28
Laxmiamman Koil Street

Perambur, Chennai-11 என்ற

அடகு வணிகர் வசம்நாள் 01.01.2022

முதல் 31.03.2023 முடிய காலளவில்

அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் 17.05.2024 அன்று மாலை 2

மணியளவில் நெ.89/54, வள்ளலார்

தெரு.கோடம்பாக்கம்,சென்னை-600

துணை வட்டாட்சியர் அவர்கள்

Kattabomman Street, Taramani

வணிகர் வசம் நாள் 01.01.2021

முதல் 31.12.2022 முடிய காலளவில்

அடக வைக்கப்பட்டு காலங்கடந்தும்

மீட்கப்படாத பொருட்கள் நாள் 13.05.2024 அன்று மாலை 2

மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு,கோடம்பாக்கம்,சென்னை–600

024 என்ற விலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது

துணை வட்டாட்சியர் அவர்கள்

மாண்புமிகு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் II பூவிருந்தவல்லி

நிறைவேற்று மனு எண். 157/2023 வழக்கிடை மனு எண். 2/2024

.. rண்.2/28,சௌந்தரபாண்டியன் தெரு,

மேற்படி 2வது எதிர்மனுதாரர்/ 2வது தீர்ப்பு கடனாளிக்கு மேற்கூறிய வழக்கிடை ம

எண்.2/2024 இன் நிறைவேற்று எண்.157/2023, 06.06.2024

தேதியன்று காலை 10:30 மணியளவில் 2வது எதிர்மனுதாரர்/2

ஆவதற்காக மாடப்பட்ட மேற்கூறிய 2வது எதிர்மனுதாரர்/2 ூட்ட உ னாளிக நேரிலோ

வரவேண்டியது. தவறும் பட்சத்தில், மேற்கூறிய மனுவில்

தீர்ப்பு கடனாளி ஆஜர் கற்காக போடப்பட்டுள்ளது.

லது வழக்கறிஞர் மூலமாகவோ கூறிய நீதிமன்றத்திற்கு

மனுதாரரின் வழக்குரைஞர் பூவிருந்தவல்லி

அஷேரக் நகர், சென்னை 600083

மனுதாரர்/நிறைவேற்று மனுதாரர்

.. 2வது எதிர்மனுதாரர்/ 2வது தீர்ப்பு கடனாளி

மனு

ஆணைகள் என்பதை

M.K.முரளி

ஆக்ஷீனியாஸ் ஏலம் போடுவார்

ஆ**கஷீனியா்ஸ்** ஏலம் போடுவாா்

Suresh Chand Jain,

தாலுக்கா, வட்டாட்சியர்

_____ முன்னிலையில்.

_____ முன்னிலையில்.

த/பெ. லேட் நடேசன்

என்ற விலாசத்தில் எழும்பூர் க்கா. வட்டாட்சியர் அல்லது

பாஃப்னா

ஆக்ஷீனியாஸ் ஏலம் போடுவார்

என்ற விலாசத்தில் எழும்பூ

ஆக்ஷீனியா்ஸ் ஏலம் போடுவாா்

என்ற விலாசத்தில் எழும்பூ தாலுக்கா, வட்டாட்சியர் அல்லத

ஆக்ஷீனியாஸ் ஏலம் போடுவார்

என்ற விலாசத்தில் எழும்பூர்

பாஃப்னா

ஆ**க்ஷீனியாஸ்** ஏலம் போடுவார்

Santhosh ****** Bankers,

என்ற விலாசத்தில் எழும்பூர்

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ஜி.எஸ்.டி. வசூல் ரு.2.10 லட்சம் கோடி ஆனது: நிதித்துறை அதிகாரி தகவல்

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.2.10 லட்சம் . கோடி ஆனது என்று நிதித்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

நாம் வாங்கும் பொருட்களுக்கும், பெறும் சேவைகளுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி என்று சொல்லப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த வரி கடந்த 2017 ஆண்டு ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த ஜி.எஸ். டி. வரி விதிப்பு மூலம் கிடைக்கும் தொகையை மத்திய–மாநில அரசுகள் பிரித்து கொள்கின்றன. இப்போது ஜி.எஸ்.டி. வரி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஏற்ப 3 சதவீதம், 5, 12, 18, 28 ஆகிய சதவீதங்களில் விதிக்கப்படுகிறது.

தங்கத்திற்கு உதாரணமாக சதவீதம், நாம் எழுத பயன்படுத்தும் பேனாவிற்கு 12 சதவீதம் என்ற ் பொருட்களுக்கு அளவில் வரி அதேபோல் விதிக்கப்படுகிறது. அடிப்படையில் சேவைகள் என்ற நாம் ஓட்டலில் போய் தங்கினால் 5 அல்லது 18 சதவீதம், இன்சூரன்ஸ் கட்டணம் செலுத்தினால் அதற்கு 18 சதவீதம் என்று சேவைகளுக்கும் விதிப்பு உள்ளது. ஜி.எஸ்.டி. வரி தான் மத்திய–மாநில அரசுகளின்

விற்பனைக்கான 30 நாட்கள் இ-எல விற்பனை அறிவிப்ப

டிமாண்ட் நோட்டீஸ் தேதி மற்றும் தொகை

ஞ.662820/

(ரூபாய் அறு

லட்சத்து அறுபத்தி

எண்ணூற்று இருபது

MOTILAL OSWAL

கடன்தாரர்கள் / உத்தரவாதாரர்கள்

பெயர்/கடனக் கணக்கு எண்.

ontact@auctionbazaar.com ஐ தொடர்பு கொள்ளலாம்

MOTILAL OSWAI

கடன்தாரர்கள் / உத்தரவாதாரர்கள்

LAN: LXVEL00417-180052114

LAN: LXVEL00417 - 180065663

கடன்தாரர்: பழனி சின்னராஜ்

LAN: LXTRI00417 - 180068762

LAN: LXSAL00117 - 180063091

LAN: LXTRI00116 - 170044677

உடன் கடன்தாரர்: வானதி

LAN: LXSAL00217 - 180066840

ருக்மணி பழனி

.. கிளை: திருச்சி

அப்பாயே

். உடன் கடன்தார

கிளை: திருச்சி

சதீஷ்குமார்

கடன்தாரர்:

சீனுவாசன் டி

உடன் கடன்தார்

நாராயணசாமி

வளாமதி அப்பாயே

கடன்தாரர்: ஆர் கஸ்தூரி

சிவராமன் ராமமூர்த்தி

கடன்தாரர். பெருமாள் வி

உடன் கடன்தாரா: ரூபா பி

* மொழிபெயர்ப்பில் முரண்பட்டால், ஆங்கிலப் பதிப்பே மேலோங்கும்

LAN: LXVEL00117

180051855

கிளை: வேலூ

பார்த்திபன் எஸ்

உத்தரவாததார

சென்னை, மே.3- மிகப்பெரும் வருமானமாக உள்ளது. ஆயிரம் கோடியாக உள்ளது. அதற்கு 2 அவர்கள் இந்த வரியை சரிசமமாக பிரித்துக் கொள்கின்றனர்.

ஜி.எஸ்.டி. அமல்படுத்திய 2017 ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ரூ.95 ஆயிரம் கோடி கிடைத்தது. ஆனால் கடந்த மாதம் ஏப்ரலில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. இதுதான் ஜி.எஸ்.டி. வரலாற்றில் உச்சப்பட்ச அளவாகும். கடந்த மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் கோடி இருந்தது. அதாவது ஒரு மாதத்தில் ரூ.32 ஆயிரம் கோடி அதிகமாக கிடைத்துள்ளது.

இதுகுறித்து நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகரித்து கொண்டே தான் வரும். கடந்த 2017ம் ஆண்டுடன் இப்போது ஒப்பிட்டால் ஜி.எஸ். டி. வசூல் இரட்டிப்பாகி உள்ளது. பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும் போதும், மற்றும் பொருட்கள் மற்றும் சேவையின் விலை அதிகரிக்கும் போதும், அதன் மீதான வரி தானாகவே அதிகரிக்கத்தானே செய்யும். ஜி.எஸ். டி. அதிக வசூல் என்பது ஒரு சாதனை என்றாலும், அதில் வேதனையும் இருக்கத்தான் செய்யும். இதுவரை இல்லாத அளவுக்கு ஜி.எஸ்.டி. வசூல் ஏப்ரல் மாதத்தில் ரூ.2 லட்சத்து 10

டேவணித் தொகை &

சமர்ப்பிப் பதற்கான கடைசி தேதி

ரிசாவ் விலை:ரூ.700000/

(ரூபாய் ஏழு லட்சம் மட்டும்)

EMD: em, 70000/-

(சூபாய் எழுபதாமிரம் மட்டும்)

EMD டெபாசிட்டிற்கான கடைசி தேதி : 06-06-2024

அமனாகவப்பட்ட அதுகார மோதிலால் ஓஸ்வால் ஹேரும் கூபனாள்ஸ் லிமிடெட் (முன்பு ஆஸ்பயர் ஹோம் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்

மர்ப்பிப் பதற்கான கடைசி தேத்

ரிசர்வ் விலை:ரூ.2700000/-

(சூபாய் இருபத்தியேழு லட்சம்

மட்டும்)

EMD: ტ.270000/-

(ரூபாய் இரண்டு லட்சத்து

எழுபதாமிரம் மட்டும்)

EMD டெபாசிட்டிற்கான கண

ரிசர்வ் விலை:ரூ. 1900000/

(ரூபாய் பத்தொன்பது லட்சம் மட்டும்)

EMD: eg. 190000/

(ரூபாய் ஒரு லட்சத்து தொன்னூறாயிரம் மட்டும்)

EMD டெபாசிட்டிற்கான கடைச்

கேகி: 22-05-2024

ரிசர்வ் விலை:ரூ.1200000/-

(சூபாய் பன்னிரெண்டு லட்சம்

மட்டும்)

EMD: ஞ.120000/-

(ரூபாய் ஒரு லட்சத்து

இருபதாயிரம் மட்டும்)

தேதி: 22-05-2024

ரிசர்வ் விலை:ரூ. 1000000/

ரூபாய் பத்து லட்சம் மட்டும்)

EMD: ரூ.100000/-

(சூபாய் ஒரு லட்சம் மட்டும்)

EMD டெபாசிட்டிற்கான கடைச் தேதி : 22-05-2024

ரிசாவ் விலை:ரூ.800000/-

(சூபாய் எட்டு லட்சம் மட்டும்)

EMD: ஞ.80000/-

(ரூபாய் எண்பதாயிரம் மட்டும்

EMD டெபாசிட்டிற்கான கடைசி

தேதி: 22-05-2024

ரிசர்வ் விலை:ரூ.200000/-

(சூபாய் இரண்டு லட்சம்

மட்டும்)

EMD: 65.20000/-

(ரூபாய் இருபதாயிரம் மட்டும்)

EMD டெபாசிட்டிற்கான கடைசி

தேதி: 22-05-2024

влят: 23-05-2024

மாலை 5:00 மண

5 திமிடம்

நீட்டிப்புகளுடன்

влян: 23-05-2024

. காலை 11:00 முதல் மாலை 5:00 மணி

வரை

(ஒவ்வொன்றும்

. 5 நிமிடம்

நீட்டிப்புகளுடன்

влят: 23-05-2024

மாலை 5:00 மண

(ஒவ்வொன்றும்

5 திமிடம்

வரம்பற்ற **நீ**ட்டிப்புகளுடன்

_{Блейт:} 23-05-2024

மாலை 5:00 மண

வரை

. (ஒவ்வொன்றும்

5 திமிடம்

வரம்பற்ற

நீட்டிப்புகளுட*ன்*

впят: 23-05-2024

காலை 11:00 முதல்

மாலை 5:00 மண

வரை

(ஒவ்வொன்றும்

5 நிமிடம்

வரம்பற்ற

நீட்டிப்புகளுடன்

дыят: 23-05-2024

மாலை 5:00 மண

(ஒவ்வொன்றும்

5 திமிடம்

வரம்பற்ற

தீட்டிப்புகளுடன்

லை 11:00 முத

லை 11:00 முதல்

லை 11:00 முதல்

வரம்பற்ற

. ரம்பற்ற

லை 11:00 முதல்

மாலை 5:00 மணி

(ஒவ்வொன்றும்

5 திமிடம்

நீட்டிப்புக*ளுட*ன்

டேவணித் தொகை

|மோதிலால் ஒஸ்வால் ஹோம் பைனான்ஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: மோதிலால் ஒஸ்வால் டவர், ரஹிமுதுல்லா சயாளி ரோடு, பரேல் எஸ்டி டெப்போ எதிரில், பிரபாதேகி, மும்பை—400025 Email : htquery@motilalosawalo கிளை அலுவலகம்: எண் 104, லிங்கம் அபார்ட்மெண்ட, 1வது தளம், எஸ்.என்.147/1பி41, ஆரணி சாலை, சங்கரன்பாளையம், வேலூர் 632001, தமிழ்நாடு தொடர்பு எண் : கோபிதாத் பூபாலன் – 7208816431/ராஜசேகரன் – 7045501738

இ - ஏலம் மற்றும் விற்பனைக்கான பொது அறிவிப்பு

கடனிட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிண சட்டம் 2002 மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை (அமலாக்க) விதிகள் 2002ன் விதி 6 மற்றும் 6ன் கீழ் அசையா சொத்துகர்

இதன் மூலம் பொதுமக்களுக்கு பொதுவாகவும் கடன்தாரர்கள்/உத்தரவாததார்கள்/அடமானதாரர்களுக்கு குறிப்பாகவும் அறிவிக்கப்படுவழ் யாதெளில், மோதிலால் ஒஸ்வால் ஹோம் பைனான்ஸ் லியிடெட்டில் (முன்பு ஆஸ்பயர் ஹோம் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லியிடெட்டில்

யாதெளில், மோதிலால் ஒஸ்வால் ஹோம் பைனான்ஸ் லிமிடெட்டில் (முன்பு ஆஸ்பயர் ஹோம் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் அடமானம் வைக்கப்பட்டுள்ள கீப்மு குறிப்பிடப்பட்டுள்ள சொத்து நிலுவைத் தொகை மற்றும் கூடுதல் வட்டி, கட்டணங்கள் மற்றும் செலவுகள் போன்றவற்றை மீட்டெடுப்பதற்காக "ஆன்லைன் இ—எலம்" மூலம் "எங்கு எப்படி எவ்வாறு உள்ளதோ அப்படியோ என்ற அடிப்படையில் "எந்தவித மாற்றமும் இல்லாமல்" motifalowalnfi.com என்ற இணையதளத்தின் மூலம் SARFAESI சட்டத்தின் விதிகள் மற்றும் கடனிட்டுச் சொத்து மீதான டரிமை (அமலாக்க) விதிகள் 2002ன் விதி 8 மற்றும் 9ன் கீழ் விற்பனை செய்யப்பட உள்ளது/ முறையே விவாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சர்வே எண். 46/1A,

தேவிசீட்டிக்குப்பம்

அணைக்கட்டு.

தமிழ்நாடு 632107

தேவிசீட்டிக்குப்பம் கிராமம்.

பஜனை கோயில், வேலூர்

. ஏல ஆவணத்தின் மேலும் விதிமுறைகள் மற்றும் திபந்தனைகள் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தடைமுறையின்படி ஏலம் தடைபெறும். ஏலத் தகவ

மற்றும் உதவி, ஏல ஆவணங்கள், இ-ஏலத்திற்காக வைக்கப்பட்டுள்ள ஈடுபெற்ற சொத்தின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் சமாப்பிக்கப்பட உள்ள ஏல

படிவம் ஆகியவை குறித்து ஏலதார்கள் எங்களின் இ—ஏல சேவை வழங்குனர். M/s. அர்கா இமார்ட் பிரைவேட் விக்டெட்டின் https://www.austonbazasr.com/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஆர்வமுள்ள வாங்குவோர் அதே இணையதளத்தில் ஏல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் செயல்முறைகள் குறித்து பார்த்து அறித்து கொள்ளலாம் மற்றும் கோபிநாத் பூபாலன் – 7208818431/ராஜசேகரன் – 7045501738 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். மேலே

குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விவரங்கள் கிடைக்கும் மற்றும் அவர்களின் மையப்படுத்தப்பட்ட உதவி மையம் + 91 83709 69696, மின்னஞ்சல் முகவர்

போனிக்ஸ் ஆர்க் பிரைவேட் லிமிடெட்

பதிவு அலுவலகம்: 3வது தளம், வாலஸ் டவர், 130—140/B/1, சஹார் சாலை மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை கிரசரில், வைல் பார்லே (கிழக்கு) மும்பை 400 057 Tel: 022- 6849 2450, CIN: U67190MH2007PTC168303 Fax: 022-6741 2313 Email: info@phoenixarc.co.in, Website: www.phoenixarc.co.in

மோதிலால் ஓஸ்வால் ஹோம் பைனான்ஸ் லிமிடெட்

கார்ப்பரேட் அலுவலகம்: மோதிலால் ஒஸ்வால் டவர், ரஹிம்துல்லா சயானி சாலை, எஸ்டி டிப்போ எதிரில், பிரபாதேவி, மும்பை400025.

மூலம் ஒதுக்கப்பட்டது

இ - ஏலம் மற்றும் விற்பனைக்கான பொது அறிவிப்பு

இதன் மூலம் பொதுமக்களுக்கு பொதுவாகவும் கடன்தாரர்கள்/உத்தரவாததார்கள்/அடமானதாரர்களுக்கு குறிப்பாகவும் அறிவிக்கப்படுவது

குறிப்பிடப்பட்டுள்ள சொத்து திலுவைத் தொகை மற்றும் கூடுதல் வட்டி. கட்டணங்கள் மற்றும் செலவுகள் போன்றவற்றை மீட்டெடுப்பதற்காக ஆன்லைன் இ-ஏலம் மூலம் ''எங்கு எப்படி எவ்வாறு உள்ளதோ அப்படியே'' என்ற அடிப்படையில் ''எத்தவித மாற்றமும் இல்லாமல்'' https://www. suctionbezas.com/ என்ற இணையதளத்தின் மூலம் SAFAESI சட்டத்தின் விதிகள் மற்றும் கட்டுச் சொத்து மீதான உரிமை (அமலாக்க) விதிகள் 2002ன் விதி 8 மற்றும் 9ன் கீழ் விற்பனை செய்யப்பட உள்ளது/முறையே விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அசையா சொக்கு குறிக்க விவரம்

எஸ்.எப்.என்:296, எலவம்பட்டி

திருப்பத்தூர், வேலூர், தமிழ்நாடு 635601

நாட்றம் பள்ளி கிராமம்.

புதிய எஸ்.எப்.எண். 67

கீழப்புலியம்பேடு கிர

காட்டுமன்னார்கோயில்

தமிழ்நாடு 608304

/3b1c, பழைய எஸ்.எப்.எண்.67

தாலுக்கா, கடலூர் மாவட்டம்.

பழைய எஸ் எப் எண். 145, புதிய

reto eru eneter 238/4 & 238/5.

பட்டா என்ர 77 & 78, ஏலவாம

கிராமம், சின்னசேலம் சார் பதிவ

அலுவலகம், கள்ளக்குறிச்சி பதி

கதவு என்ர 613, ஆர்எஸ். என்ர

மாவட்டம், விழுப்புரம்.

தமிழ்நாடு 606201

41/7 (41/2 பகுதி)

ஓமாம்புலியூர் கிராமம்

,னைவாசல் ஊராட்சி

_ காட்டுமன்னார் கோமில்

எஸ்.எப்.எண். 14 1/4 B. ன்மலை, வடகனேந்தல்

தமிழ்நாடு 606207

கடலூர், தமிழ்நாடு 608306

கிராமம், கள்ளக்குறிச்சி சார் பதிவு

பதிவு மாவட்டம், விழுப்புரம்,

இ – ஏலத்தின் விதிமுறைகள் மற்றும் திபந்தனைகள்:
1. ஏல ஆவணத்தின் மேலும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையின்படி ஏலம் நடைபெறும் ஏலத் தகவல் மற்றும் உதவி, ஏல ஆவணங்கள், இ-ஏலத்திற்காக வைக்கப்பட்டுள்ள ஈடுபெற்ற சொத்தின் விவாங்கள் மற்றும் ஆன்லைனில் சமாப்பிக்கப்பட உள்ள ஏலப் படிவம் ஆகியவை குறித்து ஏலதாரர்கள் எங்களின் இ –ஏல சேவை வழங்குனர். M/s. அர்கா இமார்ட் பிரைவேட் லிமிடெட்டின் hittps://www.suotionbazaer.com/, என்ற இணையதாகுத்த பான்றையிடையம். ஆர்வமுன்ன வாங்குவேள் அடிதே இணையதாகத்தில் ஏல விதியுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் செயல்முறைகள் மற்றும் செயல்முறைகள் குறித்த பார்த்து அறிந்து கொள்ளலாம் மற்றும் செயறோத் பூபானன் - 7208816431/ ஜெனார்த்தனன் எம்பி - 9324961310/செத்தில் நாதன் எஸ் பி - 7304421429/ஏரஜசேவன் - 7045501738 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் மேலே குறிப்பிட்டுள்ள இணையதாத்தில் விவரங்கள் கிடைக்கும் மற்றும் அவர்களின் மையப்படுத்தப்பட்ட உதவி மையம் + 91 83709 69868

/3பி. வாய்கால்கரை தெரு.

சிவகங்கை, தமிழ்நாடு 635852

ாதெனில், மோதிலால் ஒஸ்வால் ஹோம் பைனான்ஸ் லிமிடெட்டில் (முன்பு ஆஸ்பயர் ஹோம் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமி ஒதுக்குபவர்) மூலம் கடனை ஒதுக்கியதன் அடிப்படையில் போனிக்ஸ் ஆர்க் பிரைவேட் லிமிடெட்டில் அடமானம் வைக்கப்பட்டுள்ள கீழே

டிமாண்ட் நோட்டிஸ்

29-07-2019/

(சூபாய் பன்னிரென்றி

லட்சத்து அறுநூற்று

மூன்று மட்டும்)

08-04-2022/

ரு.1296889/

(சூபாய்

பன்னிரென்ரடு

லட்சத்து தொன்னூ

றாறாயிரத்து

எண்ணூற்று எண்பத் தொன்பது மட்டும்)

20-04-2021/

ரூ.85 1648/-

தோராமிரத்து

யெட்டு மட்டும்

25-05-2021/

ரூ.582014/-

(ரூபாய் ஐந்து

லட்சத்து என்பத்தி

பதினான்கு மட்டும்

21-01-2022

ers.508191/-

(ரூபாய் ஐந்து

லட்சத்து

எட்டாமிரத்து நூற்ற

தொன்னூற்றி

யொன்று மட்டும்)

13-12-2022/

ரு. 772059/

(சூபாய் ஏழு

லட்சத்து எழுபத்தி

ரென்டாயிரத்து

(சூபாய் எட்டு

ட்சத்து ஐம்பத்

முக்கிய காரணங்களை கூறலாம்.

பொதுவாக கடந்த கால ஜி.எஸ். ்வருவாயை ஆய்வு செய்தால் ஒவ்வொரு ஆண்டும் நமது கணக்கின் ஆண்டு தொடக்கமான ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் அதிகமாக தான் இருக்கும். அதன்படிதான் இந்த ஆண்டும் அதிகமாக வந்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். தேர்தல் காரணமாக பணப்புழக்கம் அதிகரித்து உள்ளது. மேலும் தேர்தல் செலவினங்கள் ஜி.எஸ்.டி. மூலம் வருவாய் அதிகரித்து இருக்கலாம். ஏனென்றால் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போதும் முன்பு எப்போதும் இல்லாத உச்சமாக ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் கோடி வசூல் ஆனது. இந்த தொகை தான் அந்தாண்டின் தொகை. அகிகபட்ச எனவே இப்போதும் அதேபோல் ஒரு நிலை வந்துள்ளது. தற்போது கிடைத்துள்ள ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடி என்ற இந்த அளவைவிட வரும் மாதங்களில் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரிக்கும் என்பது சந்தேகமே. இருந்தாலும் அதிகம் வந்தால் நல்லது தானே. இவ்வாறு அவர் கூறினார்.

> வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நீதிபதி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மத்திய சென்னை கோட்டம்-600101 ந.க.எண்.1308/2022/A3 அசரப் அலி.

...மனுதாரர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும்

மத்திய சென்னை கோட்டம்– 600101 ...எதிர்மனுதாரர்

சிவலிங்கபுரம். பாலசுப்பிரமணியம் சாலை, எண்.2 என்ற முகவரியைச் சேர்ந்த அசரப் அலி, த/பெ. முகம்மது அசன் ஆகிய நான் எனது தாயார் மு. மைமூன் கரிபா க/பெ முகம்மது அசன் மேற்படி முகவரியில் உள்ள வீட்டில் கடந்த 18.05.2018 அன்று மேற்படி இறப்பை அறியாமையின் காரணமாக பதிவு செய்யப்படாததால் பதிவு செய்ய கோரி மனுதாக்கல் செய்துள்ளேன். கோர் மனுதர்களை செவுதர்களேன். கேற்படி மனு மீது யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் இந்த விளம்பர அறிவிப்பு வெளியான 02.05.2024 இன்றிலிருந்து 15 02.05.2024 இன்றிலிருந்து 15 தினங்களுக்குள் மேற்படி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் மத்திய சென்னை கோட்டம் அலுவலகத்தில் ் தங்களது தெரிவித்துக் ஆஜராக) ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்ளலாம். தவறும் பட்சத்தில் மனு அனுமதிக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மனுதாரர்

Represented by its horized representative, S.K.Jhunjhunwala, 3rd Floor,

-Vs-Pioneer Wincon Private Limited, Division- Pioneer Asia Wind 30/1A. Harrington Chambers 2nd Floor, "A&B" Block, Abdul Razak, 1st Street, Saidapet,

Division- Pioneer Asia Wind Tubiness.

Please take notice that the above the matter came up for hearing on 05.04.2024, when the Hon'ble High Court, Madras has directed the appellant to take steps for substituted service as against the first Respondent on or before 07.06.2024. The Hon'ble Madras High Court was pleased to order notice to you ie the above respondent through

person or through an authorized representative or Counsel at the next hearing date on 10.06.2024 at 10.30 am before the Hon'ble Madras High Court, failing which the matter will be decided in your absence.

Counsel for Appellant

த/பெ. முகம்மது அசன்

உட்கோட்ட நடுவர் அவர்கள், சார் ஆட்சியர் அலுவலகம்,

பாது அறிவிப்பு சென்னை மாவட்டம், கே. கே. நகர்,

அசரப் அலி, த/பெ. முகம்மது அசன்

IN THE HIGH COURT OF JUDICASTURE AT MADRAS O.S.A. No. 142 of 2020

Hamam House, 3rd Floor, Ambalal Doshi Marg, Mumbai- 400 001. Appellant

Chennai- 600 015 & another Pioneer Wincon Private Limited

30/1A, Harrington Chambers, 2nd Floor, "A&B" Block, Abdul Razak, 1st Street Saidapet, Chennai- 600 015.

paper publication on or before on 07.06.2024 and the matte is listed for hearing on 10.06.2024. Please he present either in

S. Srinivasan

இந்தியா ஷெல்டர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிட். கோரிக்கை அறிவிப்பு

nome Loans பதிவு அலு வலகம்: 6வது தளம், மனை — 15, செக்டார் — 44, இன்ஸ்டிடுஷனல் ஏரியா, குர்கான், ஹரியானா — 122002 கிளை அலு வலகம்: வீ காம்ப்ளக்ஸ், 2வது தளம், எண். 4/316, ஜிஎன்டி சாலை, எம்.ஏ.நகர், பாடியநல்லூர், ரெட்ஹில்ஸ், சென்னை, தமிழ்நாடு 600052 களை அலுவலகம். வீ காம்ப்ளக்ஸ், 2வது தளம், என்ர 4/316, ஜிஎன்டி சாலை, எம்.ஏ.தகர், பாடியநல்லூர், ரெட்ஹில்ஸ், சென்னை, தமிழ்நாடு 600052

2000ம் ஆண்டு கடனிட்டுக் செர்த்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சிரைக்குதல் மற்றும் கடனிட்டுக்கிறன். கடக்குதல் மற்றும் கடனிட்டுக்கிறன். கடக்குது சீதான உரிமை அமலாக்கச் சட்டம் பிரிவு 13(2)ன் தீழ் அடியிட்டு இடியிட்டு இடியிட்டு இடியிட்டு வரைக்கு சட்டம் பிரிவு 13(2)ன் தீழ் அடியிட்டு இடியிட்டு இடியிட்டு வரைக்கு கட்டம் பிரிவு அடியிட்டு வருக்கு மற்றும் கடனிட்டுக்கிறன். கடக்குதார்க்கிர் தவனைகளை (EMI) செலுத்தத் தவறிவிட்டனர். எனவே அவர்களின் கடன் கணக்கு தேசிய வீட்டுவசதி வங்கியால் வெளியிடப்பட்ட அறிகாட்டுதல் களின்படி செலல்படாத சொத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடனின் விவராக்கிர் மற்றும் திதுவையில் உள்ள தொகைகளை 1976ட்குக் சொத்துக்களை சிரைக்கு சட்டுத்தில் கிற கடனிட்டுச் சொத்துக்களை சிரைக்கமாக்குதல் மற்றும் இடியிடப்பட்டுள்ளன. 2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்களை சிரைக்குக்கு மற்றும் திதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்துக்களை சிரைக்கு சட்டத்தின் கீற் காடுமெற்ற கடன் அறிக்குவரான 1974ட்கு கிறக்கிய கடக்குக்களுக்கு வரிக்கப்பட்ட அதிகாரியானவர். பின்வரும் கடன் தாரர்களுக்கு வரிகாக தடியிட்டியிற்றும் இரிக்கப்பட்ட அதிகாரியானவர். பின்வரும் கடன் தடியிட்டுக்கு கிறக்கிறக்கு மற்றும் கிறக்கிறக்கு கிறக்கிறக்கு கிறக்கிறக்கு வரிக்கப்பட்ட அதிகாரியானவர். பின்வரும் கடன் திறக்கு மறக்களுக்கு வரிக்கப்பட்டு அறிக்கியிடியிடுக்கு கிறக்கிறக்கு கட்டத்தியிடுக்கு மற்றும் கட்டத்தியிடுக்கு கிறக்கிறக்கு கிறக்கிறக்கு கிறக்கிறக்கு கிறக்கிறக்கிறக்கள் தொள்களை கடியிடியிற்கு துகைவைப் பியவுட்டுக்கில் இநித்த 60 (அறுப்பு நடக்குள் தொளர்களை கடன் கணைப் பயன்படுக்கு வரிக்கப்பட்டுள்ள செத்தது கடியில் கடியில் அதிக்கிருக்கு வருக்குக்குக்கு வருக்கிக்கள் கொள்ள வேண்டாம் என்ற போதுயக்கன் பொதுவாக அறிவுதுத்தனை தெரிக்கைக்கிருக்கு கிறக்குக்கில் கடைப் பாதுயக்கள் பொதுவாக அறிவுதுத்தன் தெருக்கிக்கில் பட்டுக்கிக்கிற்கு கிறக்கிக்கியில் கடைப் பாதுவக்கள் கொள்கிக்கில் கடியிக்கிக்கியில் கட்டுத்துக்கிற்கிற்கு கடியின் கடியில் கட்டியில் கட்டியிருக்கிருக்கிற்குருக்கிற்குருக்கிக்கிற்கு கடியிக்கிறக்கிறக்கிறக்கிறக்கிறனர். கடியிக்கிறக்கிறக்கிறக்கிறக்கிற

கடன் தாரா(கள்) / உத்தரவாததா ரா(கள்) / சட்ட வாரிக / சட்டப் பிரதிநிதிகள் / கடன் கணக்கு எண்.	எனபிஏ தேதி/ டிமாண்ட் நோட்டிஸ் தேதி	<i>चित्र</i> काळ	ஈடுபெற்ற ஆஸ்திகள் விவரம் (அசையா சொத்துகள்)
பலிமா ஜே & சுதர்சன் குமார் ஜே கடன் கண்க்கு எண். HLVIAHLONS000005058854	ஏப்ரல் 10, 2024 & ஏப்ரல் 24, 2024	23042024 தேதியின்படி ரூ.997941/- (ரூ.ராய் ஒன்பது லட்சத்து அறுபத்தேழாவீசத்த தொள்ளவிரத்து நாற்பத்தோன்று மட்டும்) 24042024 முதல் வட்டி மற்றும் நொகைய செறுத்தும் தேதி வண செறுத்து வேண்டும்	கிறு துண்டுகளும் அதன் பகுதிகளும். கதவு என் 3/ 132 பழைய மனை, வெங்கிலி, ஆம்பூர் தாலுகா, வேலூர் மாவட்டம். 125 குறா மீட்டா விஸ்தீரணம் கொண்ட திலம், பழைய சாவே என்ப 108/10 மற்றும் துணைப் பிரிவு புதிய சாவே என்ப 108/43ன் படி ஆம்பூர் சார பதிவு மாவட்டம், திகுப்பத்தார பதிவு மாவட்டத்தில் உயினது திதன் எல்லைகள்: கிழக்கு: சாவே எண்ப 108/44 மற்றும் சாவே என்ப 108/48ல் உள்ள கோவித்துறுக்கு சொத்தமான வீடு, மேற்கு: சாவே என்ப 108/42, வடக்கு: சாவே என்ப 108/37ல் உள்ள தெகு, தெற்கு சாவே என்ப 108/32ல் உள்ள தெகு
புஷ்பலதா வி & வேலு என் கடன் கணக்கு என். LA11VILO NS000005058782	ஏப்ரல் 10, 2024 & ஏப்ரல் 24, 2024	23.04.2024 தேதியின்படி ரூ.910.122/- (ரூ.பாய் ஒன்பது வட்சத்து பிரத்து தாற்று திகுபத்தினென்ற மட்டும்) 24.04.2024 முதல் வட்டி மற்றும் பிற கட்டனங்கள் மற்றும் தொகையை செலுந்தும் தேதி வரை செலுந்த வேண்டும்	கிறு துண்டுகளும் அதன் பகுதிகளும் மற்றும் திலம் மற்றும் கட்டிடம் எண். 287/114 பட்டாவின்படி புதிய எண்.287/1143ல் உள்ள 1524 சதுர அடி விவதீசனைம் கொண்ட திலம் "வள்ளலார் நகா" லே.அடிப் மேலல் சென்டடயா" கிராமம், திருவளிஞர் அழுக்கா, திருவன்ஞர் மாவட்டத்தில் உள்ளது. ஸிலை: கிழக்கு : சலை. மேற்கு: எல்.எண். 267/1142 வடக்கு : திரு சுத்தரத்திற்கு செந்தமான திலம் 8 தெற்கு சண். 267/114
இடம் : சென்னை			(அங்கீகரிக்கப்பட்ட அதிகா
தேதி: 03.05.2024			இந்தியா ஷெல்டர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லி

ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட்

(முன்னர் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட்)

Corporate Identity No. (CIN): L65191TN1979PLC007874 பதிவு அலுவலகம்: ஸ்ரீ டவர்ஸ், மனை எண் 14ஏ, சவுத் பேஸ், தொழில்பேட்டை, கிண்டி, சென்னை 600 032, தமிழ்நாடு, இந்தியா Tel: 044 4852 4666. Fax: 044 4852 5666.

Website: www.shriramfinance.in Email id: .iepfclaims@shriramfinance.in

பங்குதாராகளுக்கு அறிவிப்பு

கம்பெனிகள் சட்டம் 2013 ('சட்டம்'), பிரிவு 124(5) மற்றும் 124 (6) மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (ஐஇபிஎப்) (கணக்கியல், தனிக்கை, பரிமாற்றம் மற்றும் திரும்ப அளித்தல்) விதிகள் 2016 (ஐஇபிஎப் விதிகள்) மற்றும் அதற்கடுத்த திருத்தங்களின்படி, இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

பங்குதாராகளால் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் டிவிடெண்ட பெறாமல் அல்லது கோராமல் இருந்த அனைத்து பங்குகளும் காா்ப்பரேட் நடவடிக்கை மூலம் ஐஇபிஎப் ஆணையத்தின் டீமேட் கணக்கில் வரவு வைக்கப்படும் 2016—17—ம் நிதி ஆண்டிற்கான இறுதி டிவிடெண்ட் தொடாந்து ஏழு ஆண்டுகளாக கோரப்படாமல் இருக்கும் அனைத்து அடிப்படைபங்குகளும் ஐஇபிஎப் ஆணையத்திற்குமாற்றப்படும்மற்றும் அத்தகையபரிமாற்றத்திற்கான கடைசி தேதி **ஆகஸ்ட்** 04, 2024 ஆகும். இந்த பங்குகள் குறித்த விவரம் கம்பெனியின் இணையதளத்தில் உள்ள 'முதலீட்டாளா' பிரிவின் கீழுள்ள http://www.shriramfinance.in—ல் உள்ளது. ஐஇபிஎப் ஆணையத்திற்கு கோரப்படாத டிவிடெண்டை மாற்றுவதற்கான நிலுவைத் தேதி குறித்து அந்தந்த பங்குதாராகளுக்கு அவாகளின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு தனிப்பட்ட அறிவிப்புகள் அனுப்பப்படுகின்றன. நிதி ஆண்டு 2016–17க்கு செலுத்தப்படாத இறுதி டிவிடெண்டை கோர கம்பெனி மற்றும் முந்தைய SCUF—ன் சம்பந்தப்பட்ட பங்குதாராகள் கம்பெனி, கம்பெனிகளின் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவருக்கு (தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் இந்த அறிவிப்பின் கடைசி பத்தியில் அளிக்கப்பட்டுள்ளது) விண்ணப்பம் ஒன்றை வியாழக்கிழமை, **ஜூலை** 25**,** 2024—க்குள் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு செய்தால் அவர்களின் பங்குகள் ஐஇபிஎப் ஆணையத்துக்கு மாற்றப்பட மாட்டாது. மேற்சொன்ன ஐஇபிஎப் விதிகளின்படி, ஐஇபிஎப் ஆணையத்துக்கு மாற்றப்பட்ட டிவிடெண்ட் கோராத மற்றும் இதே பங்குகளுக்காக கம்பெனிக்கு எதிராக எதையும் கோர முடியாது ஐஇபிஎப் ஆணையத்துக்கு மாற்றப்பட்ட கோரப்படாத டிவிடெண்ட் மற்றும் பங்குகளை, ஐஇபிஎப் விதிகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி ஐஇபிஎப் ஆணையத்திடமிருந்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்பதை பங்குதாராகள் கவனத்தில் கொள்ள வேண்டும். (ஜஇபிஎப் இணையதளம் http://www.iepf.gov.inஐ பார்க்கவும்). வியாழக்கிழமை, **ஜூலை** 25, 2024—க்குள் சம்பந்தப்பட்ட பங்குதாராகளிடமிருந்து எந்தவித தகவலும் கம்பெனியினால் பெறப்படாத பட்சத்தில், ஐஇபிஎப் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள நடைமுறைகளின்படி அந்த பங்குகளை கம்பெனி ஐஇபிஎப் ஆணையத்தின் டீமேட் கணக்கில் வரவு வைத்துவிடும். அந்த பங்குகளின் மீதான எதிர்கால பலன்கள்,

டிவிடெண்டுகள் ஆகியவை ஐஇபிஎப் ஆணையத்திற்கு மாற்றப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும். மேற்கண்ட விஷயம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் அது குறித்து திரு. தியானதேவ் சவுத்ரி, தொலைபேசி எண்022-4095 9558 அல்லது திரு. விணப் பாட்டீல், தொலைபேசி எண்.022—4095 9542, இமெயில்: iepfclaims@shriramfinance.in அல்லது கம்பெனியின் பதிவாளா் மற்றும் பங்கு ப்ரிமாற்ற முகவா், M/s. இனடக்ரேட்டட் ரிஜிஸ்ட்ரி மாணேஓமெண்ட் சா்வீச்ஸ் பிரைவேட் லிமிடெட், திருமதி அனுஷா என்/திருமதி ஆர். மீனாட்சி, யூனிட் ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட், 2வது தளம், ''கென்சஸ் டவர்ஸ்'', எண். 1, ராமகிருஷ்ணா தெரு, வடக்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை—600 017. தொலைபேசி எண் +91-44-28140801 to 28140803 பேக்ஸ்:+91-44-28142479 இமெயில்

einward@integratedindia.in ஆகியோரை பங்குதாரர்கள் அணுகலாம்.

ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட்டுக்காக U**. பாலசுந்தரராவ்**

இடம்: மும்பை தேதி : மே 02, 2024

கம்பெனி செயலாளர் மற்றும் ஒப்புதல் அதிகாரி

MOTILAL OSWAL

மோதிலால் ஓஸ்வால் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் CIN Number :- U65923MH2013PLC248741

1E LOANS
பதிவு அலுவலகம்: மோதிலால் ஒஸ்வால் டவர், ரஹி முதுல்லா சயாளி ரோடு, பரேல் எஸ்டி டெப்போ எதிரில், பிரபாதேவி, மும்பை—400025 Email : intquery@motilalosawal.oom கிளை அலுவலகம்: எண் 104, லிங்கம் அபார்ட்மெண்ட், 1வது தளம், எஸ்.என்.147/11341, ஆரணி சலை, சங்கரன்பாளையம், வேலூர் 632001, தமிழ்நாடு

கிளை அலுவலகம் : என்: 5/A1, சாதி டவர், தரை தாம், போளுர் பிரதான சாலை, வெது தெரு, பி.யூ. எஸ். நகர், திருவண்ணாமலை 606601, தமிழ்நாடு தொடர்பு எண் : கோபிநாத் பூபாலன் – 7208818431/ராஜசேகரன் – 7045501738

இ - ஏலம் மற்றும் விற்பனைக்கான பொது அறிவிப்பு

கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடவீட்டுச் சொத்து மீதான உரிமை சட்டம் 2002 மற்றும் கடவீட்டுச் சொத்து மீதான உரிமை (அமலாக்க) விதிகள் 2002ன் விதி 8 மற்றும் 9ன் கீழ் அசையா சொத்துகள் விற்பனைக்கான 30 நாட்கள் இ-ஏல விற்பனை அறிவிப்பு

இதன் மூலம் பொதுமக்களுக்கு பொதுவாகவும் கடன்தாரர்கள்/உத்தரவாததார்கள்/அடமானதாரர்களுக்கு குறிப்பாகவும் அறிவிக்கப்படுவது யாதெனில், மோதிலால் ஒஸ்வால் ஹோம் பைனான்ஸ் லியிடெட்டில் (முன்பு ஆஸ்பயர் ஹோம் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லியிடெட்டில் அடமானம் வைக்கப்பட்டுள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள சொத்து நிலுவைத் தொகை மற்றும் கூடுதல் வட்டி கட்டணங்கள் மற்றும் செலவுகள் போன்றவற்றை மீட்டெடுப்பதற்காக "ஆன்லைன் இ–ஏலம்" மூலம் "'எங்கு எப்படி எவ்வாறு உள்ளதோ அப்படியே" என்ற அடிப்படையில் ''எந்தவித லாமல்" motilaloswallri.com என்ற இணையதளத்தின் மூலம் SARFAESI சட்டத்தின் விதிகள் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை நிதன் 2002 நடித்தில் நடித்தும் மென்றே

கடன்தாரர்கள்/ உத்தரவாதாரர்கள் பெயர்/கடனக்கணக்கு எண்.	டிமாண்ட் நோட்டீஸ் தேதி மற்றும் தொகை	அசையா சொத்து குறித்த விவரம்	ரிசர்வ் விலை, டேவணித் தொகை & டேவணித் தொகைய சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி	இ ஏலத் தேதி மற்றும் தேரம்
LAN: LXVEL00217 -180056955 கிளை: வேலூர் கடன்தாரர்: குமரன் டி. தங்கராஜ் டீடன் கடன்தாரர்: தங்கராஜ் எம்.எம்	20-12-2021/ ரூ. 1625913/- (ரூபாய் பதினாறு லட்சத்து இருபத் தைந்தாயிரத்து தொள்ளாயிரத்து பதிமூன்று மட்டும்)	எஸ்.எப். எண். 178 / 1, விரின்ஜிபுரம் (எம்) காமராஜபுரம் கிராமம், வேலூர் தாலுகா, வேலூர் மாவட்டம் வேலூர், விரின்ஜிபுரம் பேருந்து நிறுத்தம், வேலூர், தமிழ்நாடு 632104	ரிசர்வ் விலைகு 190000/- (குபாய் பத்தொன்பது லட்சம் மட்டும்) EMD: சூ 190000/- (குபாய் ஒரு லட்சத்து தொன்னூறாயிரம் மட்டும்) EMD டெபாசிட்டிற்கான கடைசி தேதி : 22-05-2024	நாள் 23-05-2024 காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை (ஒவ்வொன்றும் 5 நிமிடம் வரம்பற்ற நீட்டிப்புகளுடன்)
LAN: LXVEL00417- 180065961 கிளை: வேலூர் கடன்தாரர்: வனிதா கோதண்டன் பி உடன் கடன்தாரர்: பாண்டியன் தேவராஜ் டி	09-01-2023/ ரூ 1432559/- (ரூபாய் பதினான்கு லட்சத்து முப்பத்தி ரெண்டாயிரத்து ஐநாற்று ஐம்பத் தொன்பது மட்டும்)	எஸ்.எப். எண் 46/1, மனை எண் 46, காருண்பா அவென்யூ, அரியூர் மண்டலம் 4, வேலூர் நகரம், நகராட்சி கூட்டுறவு வேலூர், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு 632301	ரிசர்வ் விலைஞ ,130000/- (ஞபாய் பதிமூன்று லட்சம் மட்டும்) EMD: சூ.130000/- (ஞபாய் ஒரு லட்சத்து முப்பதாயிரம் மட்டும்) EMD டெபாசிட்டிற்கான கடைசி தேதி : 22-05-2024	நாள் 23-05-2024 காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை (ஒவ்வொன்றும் 5 நிமிடம் வரம்பற்ற நீட்டிப்புகளுடன்)
LAN: LXMOTHIRLR721- 220595153 கிளை: திருவள்ளூர் கடன்தாரர்: கௌதமி அன்பரசு உடன் கடன்தாரர்: அன்பரசு குமார்	09-02-2023/ ஞ.798824/- (ஞபாய் ஏழு லட்சத்து தொன்னூற்றி யெட்டாயிரத்து எண்ணூற்று இருபத்து நான்கு மட்டும்)	கதவு எண்/14, நேதாஜி தெரு, புதிய எஸ்/ எண்/1274/18, காந்தி நகர், தக்கோலம் கிராமம், அரக்கோணம் தாலுகா, தக்கோலம் பேருந்து நிறுத்து, வேலூர், தமிழ்நாடு 631151	ரிசர்வ் விலைகு, 110000/- (சூபாய் பதினோரு லட்சம் மட்டும்) EMD: சூ.110000/- (சூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் மட்டும்) EMD டெபாசிட்டிற்கான கடைசி தேதி : 22-05-2024	நாள்: 23-05-2024 காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை (ஒவ்வொள்றும் 5 நிமிடம் வரம்பற்ற நீட்டிப்புகளுடன்)
LAN: LXVEL00417 -180064913 கிளை: வேலூர் கடன்தரரர்: சேகர் அய்யனார் உடன் கடன்தாரர்: செல்வகுமார் சேகர் உத்தரவரத்தாரர்: முருகன் ராஜி	20-12-2021/ ரூ.885041/- (ரூபாய் எட்டு லட்சத்து எண்பத்தைந் தாயிரத்து நாற்பத் தொன்று மட்டும்)	பழைய சாவே எண். 42/1, புதிய சாவே எண். 104/15, கொளக்குடி கிராமம், கோவக்குடி பேருந்து நிறுத்தம் அருகில் & பெருமாள் கோவில், திருவண்ணாமலை, தமிழ்நாடு 606808	ரிசர்வ் விலை.ரூ.90000/- (ரூபாய் ஒன்பது லட்சம் மட்டும்) EMD: ரூ.90000/- (ரூபாய் தொன்னூறாயிரம் மட்டும்) EMD டெபாசிட்டிற்கான கடைசி தேதி : 22-05-2024	நாள் 23-05-2024 காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை (ஒவ்வொள்றும் 5 நிமிடம் வரம்பற்ற நீட்டிப்புகளுடன்)
LAN: LXVEL00417- 180066105 கிளை: வேலூர் கடன்தாரர்: தணிகாசலம் துரைராஜ் உடன் கடன்தாரர்: பாவண்ணா தணிகாசலம்	05-01-2024/ ஞ.768118/- (ஞபாய் ஏழு லட்சத்து அறுபத் தெட்டாயிரத்து நூற்று பதினெட்டு மட்டும்)	எஸ்.எப்.எண். 157/2, (என்) 157/10, திருமணி கிராமம், காட்பாடி தாலுக்கா, வேலூர், தமிழ்நாடு 632202	ரிசர்வ் விலை.ரூ.70000/- (ரூபாய் ஏழு லட்சம் மட்டும்) EMD: ரூ.7000/- (ரூபாய் எழுபதாயிரம் மட்டும்) EMD டெபாசிட்டிற்கான கடைசி தேதி : 22-05-2024	நாள்: 23-05-2024 காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை (ஒவ்வொன்றும் 5 நிமிடம் வரம்பற்ற

இ – ஏலத்தின் விதி முறைகள் மற்றும் நிபந்தனைகள் ஏல ஆவணத்தின் மேலும் விதிமுறைகள் மற்றும் திபந்தகைகள் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தடைமுறையின்படி ஏலம் நடைபெறும். ஏலத் தகவ மற்றும் உதவி, எல ஆவணங்கள், இ ஏலத்திற்காக வைக்கப்பட்டுள்ள ஈடுபெற்ற சொத்தின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட உள்ள ஏல. படிவம் ஆகியவை குறித்து ஏலதாரர்கள் எங்களின் இ—லை சேவை வழங்குளா், M/s. அள்கா இயார்ட் பிரைவேட் வியிடெட்டின் https://www.audionbazaer.com/ என்ற ணயதளத்தை பார்வையிடலாம். ஆர்வமுள்ள வாங்குவோர் அதே இணையதளத்தில் ஏல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் செயல்முறைகள் குறித்து பார்த்து அறித்து கொள்ளலாம் மற்றும் ஆறுமுகக்குமார் - 937270495/கோபிநாத் பூபாலன் - 7208319431/செந்தில் நாதன் எஸ் பி - 7304421429/ ராஜசோன் - 7045501738 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விவரங்கள் கிடைக்கும் மற்றும் அவர்களின் மையப்படுத்தப்பட்ட உதவிமையம் + 91 83709 89898, யின்னஞ்சல் முகவரி: contact@audionbazaar.comஐ தொடர்பு கொள்ளலாம்.

நீட்டிப்புகளுடன்)

இடம் நடித்தார். தேதி : 03.05.2024 *மொழிபெயர்ப்பில் முரண்பட்டால், ஆங்கிலப் பதிப்பே மேலோங்கும். (முன்பு ஆஸ்பயர் ஹோம் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்

மேற்கூறிய

அறியவும்.

ஒரு தலைபட்சமாக பிறப்பிக்கப்படும்

Meera Jagdishan, Old No.941, New No.152, Poonamallee High Road, Chennai - 600084 This notice is directed to the attention of Meera Jagdishan residing at above

mentioned address, who entrusted below mentioned vehicle to erstwhile Concorde Motors India Ltd. Vehicle details:

TATA SUMO GRAND EX Registration No. TN01AQ7105 Chassis No. MAT446248B9J28829

The above mentioned vehicle is lying idle in the parking since more than 5 yrs without payment of parking charges and it is subject to removal and disposal Above said Vehicle owner is hereby called upon to settle outstanding parking charges and retrieve their vehicles within 15 days of the publication of this notice. Failure to comply within the stipulated timeframe will result in the vehicles being deemed abandoned and subject to disposal.

This notice serves as a final opportunity for vehicle owners to claim their property. After the expiration of the aforementioned 15-day period the vehicles will be scrapped, and the parking charges shall remain the responsibility of the respective vehicle owner.

For inquiries and settlement of outstanding charges, please contact the parking management office at (Concorde Motors (India) Limited - Survey No.26/2, Part of the southern Portion, at no.64, Ayanambakkam, Village, Ambattur, TK Presently, Poonamallee TK, Thiruvallur district Chennai - 600095 Email : gowtham.j@tatamotors.com; Mob: 9282229621) during business hours.

மின்னஞ்சல் முகவரி: contact@auctionbazaar.comஐ தொடர்பு கொள்ளலாம் இடம்: தமிழ்நாடு தேதி : 03.05.2024 "மொழிபெயர்ப்பில் முரண்பட்டால், ஆங்கிலப் பதிப்பே மேலோங்கும்.

போனிக்ஸ் ஆர்க் பிரைவேட் லிமிடெட

Place - Chennai. Date - May 03, 2024

For TML Business Services Ltd. Authorized Signatory